

2) வங்கியின் கேஷ்யசி கொள்கையின்படி குடியிருப்புக்கான ஆதாரம்

ஈடு வைக்கப்பட்ட பொருட்களின் விவரங்கள்

அளவு	மொத்த எடை (கிராம்)	நிகர எடை (கிராம்)	பாக்கெட் எண்.	நகையின் புகைப்படம்

மேலே குறிப்பிட்டபடி தங்கத்தின் சுத்தம் குறைந்தது 18 காரட் என்று நான்/நாங்கள் அறிவிக்கிறோம் மற்றும் புரிந்துகொள்கிறோம். இருந்தாலும், இது ஷிவாலிக் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட் ("வங்கி" என்று குறிப்பிடப்படுகிறது) நியமிக்கும் தணிக்கையாளர்கள்/மதிப்பீட்டாளர்களின் மறு-உறுதிப்படுத்துதலுக்கு உட்பட்டது. அவர்களின் முடிவே இறுதியானது மற்றும் அது என்னை/எங்களைக் கட்டுப்படும். இந்தியா புல்லியன் அண்ட் ஜிவல்லர்ஸ் அசோசியேஷன் லிட்.(முன்னதாக பாம்பே புல்லியன் அசோசியேஷன் லிட்., (BBA) என்று அழைக்கப்பட்டது) எடுத்துக்காட்டியபடி, முந்தைய 30 நாட்களுக்கு 22 காரட் தங்கத்தின் இறுதி விலையின்படி ஈடு வைக்கப்பட்ட தங்கத்தின் மதிப்பு பெறப்பட்டுள்ளது.

ஒடிபி மூலம் கையொப்பமிடப்பட்டது

கடன் வாங்குபவரின் கையொப்பம்

தங்க நகைக் கடன் விண்ணப்பப் படிவத்தின் ஒப்புக்க (கடன் பெறுபவருக்குக் கொடுக்க வேண்டும்)

அன்புள்ள ஐயா/அம்மா,

இது மேலே கொடுத்துள்ள தங்க நகைக் கடன் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றதற்கான ஒப்புக்க ஆகும். வங்கிக்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் வழங்குவதற்கு உட்பட்டு, கடன் விண்ணப்பத்தை 3 நாட்களுக்குள் செயல்படுத்துவது நாங்கள் முயற்சி செய்வோம்.

தங்க நகை டெபாசிட் ரசீது

தேதி:

COVID எண்: _____ கடன் வாங்குபவரின் பெயர்: _____

முதன்மை தொடர்பு எண்: _____ கிளையின் குறியீடு: _____

கிளையின் பெயர்: _____ கிளையின் முகவரி: _____

கடன் வாங்குபவரின் புகைப்படம்

ஆபரணங்கள்/ நகைகளின் புகைப்படம்

ஈடு வைக்கப்பட்ட பொருட்களின் விவரங்கள்				
அளவு	மொத்த எடை (கிராம்)	நிகர எடை (கிராம்)	பாக்கெட் எண்.	நகையின் புகைப்படம்

கடன் வாங்குபவரின் கையொப்பம்

ஒடிபி மூலம் கையொப்பமிடப்பட்டது

அனுமதிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

- கீழே விவரிக்கப்பட்டுள்ள தங்க நகைக் கடனை வழங்குவதற்கான __/__/____ தேதியிட்ட விண்ணப்பப் படிவத்தைக் குறிப்பிடுகிறோம்:
- நான்/கீழே குறிப்பிடப்பட்டுள்ள கடனுக்கான விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ளவை மிக முக்கியமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் (கடனுக்கான கோரிக்கையை வங்கி ஏற்றுக்கொண்டால், கடனுக்காக கடன் பெறுபவருக்கு இது பொருந்தும்) மற்றும் இவை விண்ணப்பப் படிவம்(கள்) மற்றும் வழக்கமான விதிமுறைகளுடன் (தங்க நகைக் கடன்) இணைத்து படிக்க வேண்டியவை என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம் மற்றும் உறுதிப்படுத்துகிறோம்:
 - கடன் வாங்குபவரின் பெயர்:-
 - கடன் வகை: தங்க ஆபரணங்கள்/நகைகளை ஈடு வைத்துப் பெறும் கடன்
 - திட்டம்:
 - கடன் தொகை: ரூ.
 - கடன் காலம்: _____ மாதங்கள் (வழக்கமான விதிமுறைகளுக்கு உட்பட்டது)
 - திருப்பிச் செலுத்தும் அதிர்வெண்:
 - செயல்முறைக் கட்டணம் + ஜிஎஸ்டி: ரூ.
 - வட்டி விகிதம்: ஆண்டுக்கு _____ %
 - வட்டி விகிதம்: நிலையானது
 - கணக்கீட்டு முறை: எளிமையான வட்டி
 - வினியோக தேதி:
 - நிலுவைக் கட்டணங்கள்:
 - கடன் முதிர்வு தேதி: (வழக்கமான விதிமுறைகளுக்கு உட்பட்டது)
 - நோக்கம்:
 - காப்பீட்டுக் கட்டணங்கள்:
 - வருடாந்திர சதவீத விகிதம்:
 - முன்கூட்டியே மூடும் கட்டணம்:
 - 6 மாத கடன் காலத்திற்கு: கடன் வழங்கப்பட்ட 3 மாதங்களுக்குள் கடன் செலுத்தி முடிக்கப்பட்டால், கடன் அனுமதித் தொகையில் 2% வரை வசூலிக்கப்படும்.
 - 12 மாத கடன் காலம்: கடன் வழங்கப்பட்ட 6 மாதங்களுக்குள் கடன் செலுத்தி முடிக்கப்பட்டால், கடன் அனுமதித் தொகையில் 2% வரை வசூலிக்கப்படும்.
 - அடகு வைக்கப்பட்ட பொருட்கள்: கடனைப் பெறுவதற்காக தங்க ஆபரணங்கள்/நகைகள் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. மேலும் அடகு வைக்கப்பட்ட தங்க நகைகள் மட்டுமே மதிப்பீட்டிற்கு பரிசீலிக்கப்படும்.
 - மார்ஜின்: “தங்க நகையின் மதிப்பு குறைவதால் ஏற்படும் விளிம்பு/ கடன் மதிப்பு விகிதத்தில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால், கடன் பெற்றவரின் கணக்கில்(கள்) டெபிட் செய்ய வங்கிக்கு உரிமை உண்டு என்பதை கடன் பெற்றவர் ஒப்புக்கொள்கிறார்”

“கடன் பெற்றவர் தொடர்ந்து கீழ்க்கண்ட அடிப்படையில் பிரதிநிதித்துவம் செய்து உத்தரவாதம் அளித்ததாகக் கருதப்படுவார்: (i) வங்கி வழங்கிய அனுமதிக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி விளிம்பு/ கடன் மதிப்பு விகிதம் கடனின் காலம் முழுவதும் பராமரிக்கப்படும். மேலும் அதில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், நிர்ணயிக்கப்பட்ட சதவீதத்தைக் குறிக்கும் வகையில் கடன் பெற்றவர் வங்கியின் திருப்திக்கு ஏற்ப அல்லது வங்கி வழங்கும் அத்தகைய ஆலோசனைக்கு இணங்க கூடுதலாக தங்க நகைகளை வழங்க வேண்டும்”

ஏலம்: விதிமுறைகள் மீறப்பட்டால் வங்கி தனது கொள்கையின்படி தங்கத்தை ஏலம் விடலாம்.

கட்டணங்களின் அட்டவணைகள் (வரிகள் தவிர்த்தது)	
விவரங்கள்	கட்டணங்கள்
செயல்முறைக் கட்டணங்கள் + ஜிஎஸ்டி	ரூ. _____
ஏலக் கட்டணங்கள்	உண்மையான வற்றின்படி
SOA வழங்குதல் கட்டணங்கள்	இல்லை

- c) நான்/நாங்கள் கடன் ஆவணங்களின் நகலைப் பெற்றுள்ளதை ஒப்புக்கொண்டு உறுதிப்படுத்துகிறோம்.
- d) அனைத்து கட்டண ரசீதுகளும் மின்னணு முறையில் மட்டுமே வழங்கப்படுகின்றன என்பதை கடன் பெறுபவர் புரிந்துகொள்கிறார். இருந்தாலும், நேரடியாகப் பணம் செலுத்துவதற்கு உறுதிப்படுத்தல் தேவைப்பட்டால், பெயரளவிலான கட்டணங்களைச் செலுத்தி எங்கள் கிளையிலிருந்து அதற்கான ரசீதைப் பெறவும்.
- e) “வங்கி” என்ற சொல்லால் அதன் சூழல் அல்லது பொருளுக்கு பொருந்தாவிட்டால், அதன் வாரிசுகள் மற்றும் நியமிக்கப்பட்ட நிறுவனங்கள் என்று பொருள்படும் மற்றும் அவற்றை உள்ளடக்கியதாகக் கருதப்படும் மற்றும் “கடன் வாங்கியவர்” என்ற சொல்லால் அதன் சூழல் அல்லது பொருளுக்கு பொருந்தாவிட்டால், அவரின் சட்டப்பூர்வ வாரிசுகள், நிறைவேற்றுவார்கள், நிர்வாகிகள், வாரிசுகள் மற்றும் நியமிக்கப்படுபவர்கள் என்று பொருள்படும் மற்றும் அவர்களை உள்ளடக்கியதாகக் கருதப்படும்;
- f) விண்ணப்பப் படிவம்(கள்) மற்றும் ஷிவாலிக் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட் (“வங்கி” என குறிப்பிடப்படும்) ஆகியவற்றைச் சமர்ப்பிப்பதன் மூலம் நான்/நாங்கள் கடனுக்கு விண்ணப்பிக்கலாம் மற்றும் வங்கி இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளால் (“வழக்கமான விதிமுறைகள்”) நிர்வகிக்கப்படும் அல்லது எதிர்காலத்தில் நிர்வகிக்கப்படும் அதுபோன்ற கடனுக்கு(கள்) (ஒவ்வொரு “கடன்”) அனுமதி வழங்கலாம் என்பதை நான்/நாங்கள் இதன் மூலம் புரிந்துகொண்டு ஒப்புக்கொள்கிறோம். மேலும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைவிண்ணப்பப் படிவம்(கள்), விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையே பரிமாறப்படும் வேறு ஏதேனும் ஆவணத்துடன் (ஒன்றாக “கடன் ஆவணம்”) என்று குறிப்பிடப்படுகிறது) இணைத்துப் படிக்க வேண்டும். ஆனால் இங்கு வரையறுக்கப்படாத பெரிய எழுத்துக்களில் கொடுக்கப்பட்ட சொற்கள் விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் மற்றும் கடன் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். அனைத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உட்பட அத்தகைய கடனை (களை) நிர்வகிக்கும் நிபந்தனைகளை நான் இதன் மூலம் படித்து, புரிந்து, ஒப்புக்கொள்கிறேன், ஏற்றுக்கொள்கிறேன் மற்றும் ஒப்புக்கொள்கிறேன்.
- g) எனது வங்கியால் எனக்கு அனுப்பப்படும் ஒரு முறை கடவுச்சொல்லை (ஓடிபி) மின்னணு முறையில் சரிபார்ப்பதன் மூலமாகவோ அல்லது கிளையிலுள்ள ஆவணத்தில் நேரடியாக கையொப்பமிடுவதன் மூலமாகவோ விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்என்னால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஓடிபி அல்லது நேரடியாக கையொப்பம் இடுவதன் மூலம் அத்தகைய சரிபார்த்தல், இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நான் ஏற்றுக்கொண்டதற்கான உறுதியான சான்றாக இருக்கும் மற்றும் அது என்னைக் கட்டுப்படுத்தும்.
- h) இந்தக் கடன் எங்கள் பிசினெஸ் கரஸ்பாண்டென்ட் _____ மூலம் வசதி செய்யப்படுகிறது. மேலும் வங்கி, கடன் பெறுபவருக்கு வழங்காமல் விட்டுவிடும் மற்றும் ஒப்படைக்கும் எல்லாச் செயல்கள் என அனைத்திற்கும் பொறுப்பாகும்.

ஓடிபி மூலம் கையொப்பமிடப்பட்டது

கடன் வாங்குபவரின் கையொப்பம்

பொதுவான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

1. கடன் வழங்குதல்

- 1.1 வங்கி, நான் அளித்த பிரதிநிதித்துவங்களின் அடிப்படையில் அடகு வைக்கும் தங்க நகைகளின் மீதாக கடன் வழங்கலாம் என்பதை நான்/நாங்கள் புரிந்துகொண்டு ஒப்புக்கொள்கிறோம்.
- 1.2 மேலும் 12 மாதங்களுக்கு கடன் வழங்குமாறு வங்கியிடம் கேட்டுக்கொள்கிறோம் என்பதை நான்/நாங்கள் புரிந்துகொள்கிறோம் மற்றும் ஒப்புக்கொள்கிறோம். இது அவ்வப்போது பொருந்தும் வங்கியின் கொள்கைக்கு உட்பட்டது. இருந்தாலும், கடனுக்கான தொடக்க மானிய காலமானது (கடன் முதிர்ச்சி தேதியுடன்) விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி மட்டுமே இருக்கும் என்பதை நான் புரிந்துகொள்கிறோம் மற்றும் ஒப்புக்கொள்கிறோம். கடனைப் புதுப்பித்தல், புதுப்பித்தல் கொள்கையின்படி மற்றும் வங்கியின் விவேகத்தின்படி தனித்தனியாக செய்யப்படும்.

1.3 வங்கி, கடனுக்கான எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு கடனை அனுமதிக்கும் பட்சத்தில், வங்கி கடனை எனது வங்கிக் கணக்கில் வழங்கலாம் என்பதை நான்/நாங்கள் புரிந்துகொள்கிறோம் மற்றும் ஒப்புக்கொள்கிறோம்.

2. வட்டி, மற்ற நிலுவைக் கட்டணங்கள் மற்றும் செலுத்துதல்கள்:

2.1 கடன் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி கடனுக்கான வட்டி மற்றும் கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்பதை நான்/நாங்கள் புரிந்துகொள்கிறோம் மற்றும் ஒப்புக்கொள்கிறோம். மேலும் குறிப்பிட்ட வட்டி விகிதம் நியாயமானது மற்றும் அது வங்கி விளக்கியபடியானது என்பதை நான் ஒப்புக்கொள்கிறோம் மற்றும் ஒப்புக்கொள்கிறோம்.

2.2 எனது கணக்கில் உருவாகும் கடனுடன் தொடர்பான எல்லா வரிகள், கட்டணங்கள், தீர்வைகள் (முத்திரை வரி உட்பட) மற்றும் தொடர்புடைய பதிவு மற்றும் தாக்கல் கட்டணங்களை (பொருந்தும் வகையில்) நான் ஏற்றுக்கொள்கிறேன் மற்றும் அவற்றை வங்கிக்கு உடனடியாக திருப்பிச் செலுத்துவேன் என்பதை நான்/நாங்கள் புரிந்துகொள்கிறோம் மற்றும் ஒப்புக்கொள்கிறோம்.

2.3 பொருந்துவதுபடி ஒரு வருடத்தை 365/366 நாட்கள் கொண்ட ஒரு வருடமாகக் கருதினால், வட்டி உண்மையான அல்லது குறைக்கப்பட்ட இருப்பிலிருந்து வசூலிக்கப்படும் என்பதை நான்/நாங்கள் புரிந்துகொள்கிறோம் மற்றும் ஒப்புக்கொள்கிறோம். மேலும் மற்ற வகையில் குறிப்பிடப்படாவிட்டால் வட்டி மாதாந்திர இடைவெளியில் செலுத்தக் கூடியதாக இருக்கும்.

2.4 கடன்/கடனைத் திருப்பிச் செலுத்துதல்/வட்டி செலுத்துதல் மற்றும் இதர எல்லாப் பரிவர்த்தனைகள் (சுதந்திரமாக மாற்றக்கூடிய நிதிகளில், எந்தவொரு ஒதுக்குதல், இணை உரிமைகோரல் அல்லது எந்தக் கழிவும் இல்லாமல்) அந்தந்த தவணை தேதியில் அல்லது அதற்கு முன்னதாகவே நான் வழங்குவேன் என்பதை நான்/நாங்கள் புரிந்துகொள்கிறோம் மற்றும் ஒப்புக்கொள்கிறோம். தவணை தேதி வேலைநாளாக இல்லாவிட்டால், அந்த நாளுக்கு முந்தைய வேலை நாளில் பணம் செலுத்த நான் ஒப்புக்கொள்கிறேன்.

2.5 நான் வங்கியில் அடகு வைத்த தங்க நகைகள் மற்றும் நான் வழங்கிய மற்ற ஜாமீன்கள் அனைத்தும் நான் வங்கிக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை முழுவதுமாக செலுத்தினால் மட்டுமே விடுவிக்கப்படும் என்பதை நான்/நாங்கள் புரிந்துகொள்கிறோம் மற்றும் ஒப்புக்கொள்கிறோம்.

3. ஈடு வைத்த தங்க நகைகள்:

3.1 நான்/நாங்கள் முழுமையான உரிமையாளர் என்பதையும், வங்கியில் அடகு வைத்த சில தங்க ஆபரணங்கள்/நகைகளை (அத்தகைய ஆபரணங்கள்/நகைகளுடன் இணைக்கப்பட்டுள்ள கற்கள் அல்லது வைரங்களுடன்) உரிமையுடன் வைத்திருக்கிறோம் மற்றும் முதல் மற்றும் விசேஷ பொறுப்பாக வங்கியில் அடகு வைக்கும் தங்க நகைகள் ("ஈடு வைத்த தங்க நகைகள்") முத்திரையிட்ட பாக்கெட்டில் வங்கியில் வைக்கவேண்டும் மற்றும் அவற்றுக்கு வங்கிக்கு ஆதரவாக உருவாக்கப்பட்ட உரிமையைத் தவிர, எந்த உரிமையும், சுமையும், கட்டணம்(கள்) அல்லது கோரிக்கை(கள்) எதுவும் இருக்கக் கூடாது என்பதையும் நான்/நாங்கள் புரிந்துகொள்கிறோம் மற்றும் ஒப்புக்கொள்கிறோம்.

3.2 கடனின் தவணைக்காலத்தின் போது வங்கி எந்த அறிவிப்பு அல்லது தகவல் தெரிவிக்காமல், தரம் தொடர்பாக விசாரணை நடத்த அடகு வைத்த தங்க நகைகளை (அடகு வைத்த தங்க நகைகளை உருக்குதல்/வெட்டுதல்/சேதம் ஏற்படுத்தும் சோதனைகளை செய்தல் உட்பட) அத்தகைய சீல் செய்யப்பட்ட பாக்கெட்டுகளைத் திறந்து எனது அபாயம் மற்றும் செலவில், எந்த நேரத்திலும் செய்ய வங்கிக்கு உரிமை உண்டு என்பதை நான்/நாங்கள் புரிந்துகொள்கிறோம் மற்றும் ஒப்புக்கொள்கிறோம் மற்றும் அதற்கு நான் இதன் மூலம் ஒப்புதல் அளிக்கிறேன். வங்கியின் கண்டுபிடிப்புகள் இறுதியானவை மற்றும் என்னைக் கட்டுப்படுத்தக் கூடியவை என்பதை நான் புரிந்துகொள்கிறேன் மற்றும் ஒப்புக்கொள்கிறேன் மற்றும் உறுதியளிக்கிறேன் மற்றும் அதை நான் எந்த வகையிலும் மறுக்க மாட்டேன்.

3.3 வங்கிக்குத் திருப்தி தரும் வகையில் நான் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை முழுவதுமாக செலுத்தினால் மட்டுமே நான்/நாங்கள் வங்கியில் அடகு வைக்கும் தங்க நகைகள் மற்றும் நான் வழங்கும் மற்ற ஜாமீன்கள் திருப்பித் தரப்படும் என்பதை நான்/நாங்கள் புரிந்துகொள்கிறோம் மற்றும் ஒப்புக்கொள்கிறோம்.

3.4 அடகு வைத்த தங்க நகைகளுக்கான எனது உரிமை எந்த வகையிலும் குறைபாடுடையது அல்லது கேள்வி எழுப்பக் கூடியதல்ல அல்லது அது போலியான அல்லது தரம் குறைந்ததாக இல்லை என்பதை நான்/நாங்கள் புரிந்துகொள்கிறோம் மற்றும் ஒப்புக்கொள்கிறோம்.

3.5 திருட்டு, கொள்ளை போன்றவற்றால் அடகு வைத்த தங்க நகைகள் இழக்கப்படும் பட்சத்தில், வங்கியின் பொறுப்பானது, வங்கியின் பதிவேடுகளின்படி அடகு வைத்த தங்க நகைகளில், வங்கியின் அனைத்து நிலுவைத் தொகைகளையும் சரிசெய்த பிறகு தங்கத்தின் மதிப்புக்கு (வைரம் மற்றும் கற்கள் போன்றவற்றின் கணக்கில் கழித்த பிறகு) இணையான ரொக்கத் தொகையை செலுத்துவதை மட்டுமே வரம்பாகக் கொண்டது என்பதை நான்/நாங்கள் புரிந்துகொள்கிறோம் மற்றும் ஒப்புக்கொள்கிறோம். மாற்றித் தரும் மதிப்பானது எடை மற்றும் சுத்தம் (வங்கியின் பதிவேட்டில் பராமரிக்கப்படுவதுபடி) மற்றும் வெளியிடப்பட்ட தரவுகளின்படி தங்கத்தின் தற்போதைய தேதியின்படி தங்க விலையால் பெருக்குவது மூலம் கணக்கிடப்படும் மற்றும் அதுவே இறுதியானது மற்றும் என்னைக் கட்டுப்படுத்தக் கூடியதும் ஆகும்.

3.6 வங்கி தன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களால், அதாவது தீ, வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்களால் அடகு வைக்கும் தங்க நகைகளுக்கு ஏற்படும் இழப்பு/சேதங்களுக்கு பொறுப்பேற்காது என்பதை நான்/நாங்கள் புரிந்துகொள்கிறோம் மற்றும் ஒப்புக்கொள்கிறோம். அதுபோன்ற நிகழ்வுகளில், காப்பீட்டுக் உரிமைகோருதலின் தீர்விலிருந்து வங்கி பெறக்கூடிய, அத்தகைய இழப்பீடை மட்டுமே நான்/நாங்கள் பெறுவோம்.

4. அடகு வைக்கும் தங்க நகைகளின் மதிப்பீடு:

4.1 வங்கி அங்கீகரித்த மற்றும் நியமித்த மதிப்பீட்டாளர், அடகு வைக்கும் தங்க நகைகளை மதிப்பீடு செய்வார் மற்றும் வங்கி பரிந்துரைக்கும் விலிம்புகளை பரிசீலித்து, அவ்வப்போது திருத்தப்பட்ட பிறகு, அடகு வைக்கும் தங்க நகைகளின் மதிப்பின் அடிப்படையில் வங்கி கடன் தொகையை தீர்மானிக்கும் என்பதை நான்/நாங்கள் புரிந்துகொள்கிறோம் மற்றும் ஒப்புக்கொள்கிறோம். அத்தகைய மதிப்பு அவ்வப்போது அடகு வைத்த தங்க நகைகளின் சந்தை விலைக்கு உட்பட்டது. அடகு வைக்கும் தங்கத்தின் மதிப்பானது, இந்திய ரிசர்வ் வங்கி பரிந்துரைத்தபடி, இந்திய புல்லியன் அண்ட் ஜிவல்லர்ஸ் அசோசியேஷன் லிமிடெட் (முன்னதாக

பாம்பே புல்லியன் அசோசியேஷன் லிமிடெட் (பிபிஏ) என அறியப்பட்டது) மேற்கோள் காட்டுவதுபடி முந்தைய 30 நாட்களுக்கான 22 கார்ட் தங்கத்தின் மூடும் விலையின் சராசரியின்படி முடிவு செய்யப்படுகிறது.

- 4.2 வங்கியின் பதிவேட்டில் பராமரிக்கப்படும் அடகு வைத்த தங்க நகைகளின் மதிப்பு ஏற்றுக்கொள்ளத் தக்கது, உறுதியானது, இறுதியானது மற்றும் என்னைக் கட்டுப்படுத்தக் கூடியது என்பதை நான்/நாங்கள் புரிந்துகொள்கிறோம் மற்றும் ஒப்புக்கொள்கிறோம் மற்றும் உறுதிப்படுத்துகிறோம்.
- 4.3 வங்கி எனக்கு வழங்கிய கடனின் காரணமாக, அடகு வைத்துள்ள தங்க ஆபரணங்கள்/ நகைகள் குறிப்பிட்ட கார்ட் சுத்தமானவை என்பதை வங்கி உறுதிப்படுத்துகிறது அல்லது ஏற்றுக்கொள்கிறது என்று அர்த்தமில்லை என்பதை நான்/நாங்கள் புரிந்துகொண்டு ஒப்புக்கொள்கிறோம்.
- 4.4 அடகு வைத்த தங்க நகைகள் போலியானவை அல்லது நம்பகத்தன்மை இல்லாதவை அல்லது குறைவான சுத்தம் கொண்டவை அல்லது திருடப்பட்டவை என்று கண்டறியப்பட்டால், என் மீது பொருத்தமான விசாரணை/குற்றவியல் நடவடிக்கையைத் தொடங்குவதற்கு வங்கிக்கு உரிமை உண்டு மற்றும் இந்தக் கணக்கில் வங்கிக்கு ஏற்படும் அனைத்து செலவுகள் மற்றும் இழப்புகளுக்கு நான் மட்டுமே பொறுப்பாவேன் என்பதை நான்/நாங்கள் புரிந்துகொள்கிறோம் மற்றும் ஒப்புக்கொள்கிறோம்.
- 4.5 எந்தவொரு மதிப்பீட்டு நோக்கங்களுக்காகவும் அடகு வைத்த தங்க நகைகளின் தங்கக் கூறுகள் மட்டுமே பரிசீலிக்கப்படும் மற்றும் அடகு வைத்து இழக்கப்படும் தங்க நகைகளுக்கு மாற்றும் நேரம் உட்பட எந்த நேரத்திலும் தங்க ஆபரணங்கள்/நகைகளில் பதிக்கப்பட்ட கல் அல்லது வைரத்தின் மதிப்பை வங்கி கருத்தில் கொள்ளாது என்பதை நான்/நாங்கள் புரிந்துகொள்கிறோம் மற்றும் ஒப்புக்கொள்கிறோம்.

5. விளிம்பு:

- 5.1 “தங்க நகையின் மதிப்பு குறைவதால் ஏற்படும் விளிம்பு/ கடன் மதிப்பு விகிதத்தில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால், கடன் பெற்றவரின் கணக்கில்(கள்) டெபிட் செய்ய வங்கிக்கு உரிமை உண்டு என்பதை கடன் பெற்றவர் ஒப்புக்கொள்கிறார்”
 ‘சுகடன் பெற்றவர் தொடர்ந்து கீழ்க்கண்ட அடிப்படையில் பிரதிநிதித்துவம் செய்து உத்தரவாதம் அளித்ததாகக் கருதப்படுவார்: (டி) வங்கி வழங்கிய அனுமதிக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி விளிம்பு/ கடன் மதிப்பு விகிதம் கடனின் காலம் முழுவதும் பராமரிக்கப்படும். மேலும் அதில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், நிர்ணயிக்கப்பட்ட சதவீதத்தைக் குறிக்கும் வகையில் கடன் பெற்றவர் வங்கியின் திருப்திக்கு ஏற்ப அல்லது வங்கி வழங்கும் அத்தகைய ஆலோசனைக்கு இணங்க கூடுதலாக தங்க நகைகளை வழங்க வேண்டும்”
- 5.2 அடகு வைக்கும் தங்க நகைகளின் மதிப்பு வழக்கமான அடிப்படையில் கண்காணிக்கப்படும் மற்றும் அடகு வைத்த தங்க நகைகளின் மதிப்பு விளிம்புத் தேவைகளுக்குக் கீழே வந்தால், விகிதாசார எடை/மதிப்பு கூடுதல் ஜாமீனை உருவாக்க அல்லது கடனை பகுதியாக அல்லது முழுமையாக திருப்பிச் செலுத்துமாறு வங்கி கோரலாம் மற்றும் அவ்வாறு கோரும்போது நான் உடனடியாக தேவைக்கு இணங்கி நடப்பேன் என்பதை நான்/நாங்கள் புரிந்துகொள்கிறோம் மற்றும் ஒப்புக்கொள்கிறோம்.
- 5.3 இங்கு குறிப்பிடப்பட்டுள்ள எதுவும் இருந்தபோதிலும், இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ் எனது கடமைகளை நிறைவேற்றுவதற்கான எனது திறனைப் பாதிக்கக்கூடிய எந்தவொரு சூழ்நிலை/களில், வங்கி கோருவதுபடி அடகு வைத்த தங்க நகைகளின் மதிப்பில் உள்ள விளிம்புத் தேவைகளின் குறைவை ஈடுசெய்யத் தவறும்பட்சத்தில், அல்லது தவணை தேதிக்குள்ளாக கடன் தொகையை வட்டி/கட்டணங்களுடன் சேர்த்து நான் கடன் தொகையை உரிய தேதிக்குள் திருப்பிச் செலுத்த தவறும்பட்சத்தில், கடன் காலம் முடிவதற்கு முன்பே, எந்த நேரத்திலும், விண்ணப்பப் படிவத்தில் கொடுத்துள்ள முகவரியில் எனக்கு 7 நாட்களுக்கு முன் அறிவிப்பை அனுப்பி என் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடங்க மற்றும்/அல்லது ஏலச் செயல்முறையின் மூலம் அடகு வைத்த தங்க நகைகளை விற்க வங்கிக்கு சட்டப்பூர்வ உரிமை உள்ளது என்பதை நான்/நாங்கள் புரிந்துகொள்கிறோம். இதன்மூலம் நான் அதற்கு ஒப்புக்கொள்கிறேன் மற்றும் ஒப்புதல் அளிக்கிறேன் மற்றும் எந்த நேரத்திலும் இதை எந்த வகையிலும் மறுக்க மாட்டேன்.
- 5.4 வங்கியாளர்கள் என்ற முறையில் வங்கிக்கு சட்டப்படி உரிமையளிக்கக்கூடிய எந்தவொரு பொது உரிமை அல்லது அதுபோன்ற உரிமையுடன், வங்கி எந்த நேரத்திலும் எனக்கு/எங்களுக்கு எந்த அறிவிப்பும் கொடுக்காமல் வங்கிக்கான பொறுப்புகளுடன் எனது /எங்களது கணக்குகள் அனைத்தையும் அல்லது ஏதேனும் ஒன்றை இணைக்கலாம் அல்லது ஒருங்கிணைக்கலாம் மற்றும் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கணக்குகளின் கிரெடிட்டுக்கு அல்லது வேறு ஏதேனும் ஒரு கணக்கில் அல்லது வேறு எந்த வகையிலும் வங்கிக்கு எனது/எங்கள் பொறுப்புகள், அத்தகைய பொறுப்புகள் உண்மையானதா அல்லது தற்செயலானதாக, முதன்மையானதாக அல்லது இணையானதாக மற்றும் பலவாறாக அல்லது கூட்டாக இருந்தாலும், அவை திருப்திகரமாக இருக்கும் வகையில் ஏதேனும் தொகை அல்லது தொகைகளை அமைக்கலாம் அல்லது மாற்றலாம் என்பதை நான்/நாங்கள் புரிந்துகொள்கிறோம் மற்றும் ஒப்புக்கொள்கிறோம்.

6. உடன்படிக்கைகள்:

- 6.1 கடன் ஆவணங்களின் ஏதேனும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நான் மீறினால் அல்லது கடன் அல்லது அடகு வைக்கும் தங்க நகைகள் தொடர்பாக ஏதேனும் தவறான விளக்கத்தின் விளைவாக வங்கிக்கு ஏற்படும் (மூன்றாம் தரப்பினரின் உரிமைகோரல்கள் உட்பட) அனைத்து இழப்புகள், செலவுகள், கட்டணங்கள், சேதங்கள், செலவுகள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றிற்கு நான் இழப்பீடு வழங்குவேன், இழப்பீடு வழங்க செய்வேன் மற்றும் பாதிப்பில்லாமல் வைத்திருப்பேன் என்பதை நான்/நாங்கள் புரிந்துகொள்கிறோம் மற்றும் ஒப்புக்கொள்கிறோம். காப்பீட்டுச் செலவு, அமலாக்கச் செலவுகள், அனைத்து வரிகளின் நிலுவைத் தொகைகள் மற்றும் அரசாங்கத்தின் மற்ற வரிகள் போன்றவை உட்பட கடன்(கள்) தொடர்பான எந்தவொரு செலவு மற்றும் செலவுகளையும் தாமதம், மறுப்பு அல்லது எதிர்ப்பு இல்லாமல் வங்கிகளுக்கு திருப்பிச் செலுத்துவேன் என்பதை நான் புரிந்துகொள்கிறேன் மற்றும் ஒப்புக்கொள்கிறேன்.
- 6.2 (முதன்மைத் தங்கம், தங்கக் கட்டிகள், தங்க ஆபரணங்கள்/நகைகள், தங்க நாணயங்கள், தங்கப் பரிவர்த்தனை வர்த்தக நிதிகளின் யூனிட்கள் (ஈடிஎஃப்) மற்றும் தங்க பரஸ்பர நிதிகளின் யூனிட்கள் உட்பட) எந்த வடிவத்திலும் தங்கத்தை வாங்குவதற்கு நான் நிதியைப் பயன்படுத்த மாட்டேன் என்பதை நான் புரிந்துகொண்டு ஒப்புக்கொள்கிறேன். கடன் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள

நோக்கத்திற்காக நான் கடன் தொகையைப் பயன்படுத்துவேன் என்பதை புரிந்துகொண்டு ஒப்புக்கொள்கிறேன்.

6.3 கடன் ஆவணங்களின் விதிமுறைகள் இருந்தபோதிலும், இந்தக் கடன் ஏற்பாட்டின் கீழாக நான்/நாங்கள் செலுத்தும் எந்தவொரு பணமும் பின்வரும் வரிசையில் வங்கியால் ஒதுக்கப்படும் என்பதை நான்/நாங்கள் புரிந்துகொள்கிறோம் மற்றும் ஒப்புக்கொள்கிறோம் மற்றும் ஏற்றுக்கொள்கிறோம்:

- அசல் தொகையை மீட்டெடுப்பது;
- செலுத்த வேண்டிய வட்டி மற்றும் தவணை மற்றும் செலுத்த வேண்டிய அனைத்துத் தொகைகளும்.
- விலை, கட்டணங்கள் மற்றும் செலவுகள்.

6.4 கடன் விண்ணப்பப் படிவத்தில் நான் கொடுத்துள்ள தகவல்களில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது மாற்றங்கள் பற்றி வங்கிக்கு எழுத்துப்பூர்வமாக உடனடியாகத் தெரிவிக்க நான்/நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.

6.5 வங்கிக்கு அவ்வப்போது தேவைப்படும் அனைத்து ஆவணங்கள்/தகவல்களையும் நான் வழங்குவேன் என்பதையும், வங்கி தானாகவோ அல்லது அது தனது முகவர்கள் மூலமாகவோ கொடுக்கப்பட்ட தகவல்கள், கடன் விவரங்கள், வேலைவாய்ப்பு விவரங்கள் மற்றும் கடன் அறிக்கைகள் பெற அல்லது வங்கியால் அவசியமாகக் கருதப்படும் வேறு ஏதேனும் தகவல் ஆகியவற்றை சரிபார்த்து கடன் பெறலாம் என்பதையும் நான்/நாங்கள் புரிந்துகொள்கிறோம் மற்றும் ஒப்புக்கொள்கிறோம்.

7. **தவறுதல் நிகழ்வுகள்:** பின்வருவனவற்றை உள்ளடக்கிய தவறுதல் நிகழ்வுகள் இருக்கும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன் மற்றும் ஒப்புக்கொள்கிறேன் மற்றும் ஏற்றுக்கொள்கிறேன்:

- பரிவர்த்தனை ஆவணங்களின் கீழாக (குறிப்பிட்ட நிலுவைத் தேதியில், அதிகரித்தல் அல்லது வேறு வகையில்) பணம் வழங்குதல் /திரும்பச் செலுத்துவதில் தவறுதல் ஏற்பட்டது.
- எந்தவொரு உடன்படிக்கையையும் செயல்படுத்தத் தவறி விட்டேன் மற்றும் அத்தகைய உடன்படிக்கை மீறுதலுக்கு 3 (மூன்று) நாட்களுக்குள் நிவாரணம் அளிக்க நான் (பணம் செலுத்தத் தவறியதைத் தவிர) தவறிவிட்டேன்.
- எந்தவொரு திவாலாகுதல் அல்லது கடன்பட்டுப்போகும் சட்டத்தின் கீழாகவும் நான் தானாக முன்வந்து அல்லது கட்டாய நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவேன் என்ற நியாயமான அச்சம் எனக்கு உள்ளது அல்லது ஏற்பட்டுள்ளது.
- எனது இறப்பு, அல்லது கடன் கொடுத்தவரின் அனுமதியின்றி எனது கடனுக்கான விதிமுறைகளில் மாற்றம்.
- நகைகள் திருடப்பட்டதாகவோ அல்லது நகைகள் திருடப்பட்டதாக ஏதேனும் சந்தேகமோ இருந்தால் கைது செய்தல் அல்லது சிறையில் அடைத்தல்.
- கடன் வசதிக்கான ஜாமீன் ஏதாவது இருந்தால், அது அபாயத்தில் உள்ளது அல்லது செயல்படாமல் போய்விடுகிறது.
- இங்கு நான் அளித்த பிரதிநிதித்துவங்கள் அல்லது அறிக்கைகள் அல்லது விவரங்கள் ஏதேனும் தவறானவை, தவறாக வழிநடத்துபவை அல்லது தவறானவை என கண்டறியப்பட்டால்.
- ஏதேனும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறுதல், கடமைகள், இங்கு உள்ள பிரதிநிதித்துவங்கள் மற்றும்/அல்லது அனுமதி கடிதம், பாதுகாப்பு ஆவணங்கள், கடன் ஆவணங்கள் போன்றவை.
- கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான எனது/எங்கள் திறனைப் பாதிக்கும் அல்லது கடமைகளை நிறைவேற்றும் அல்லது வங்கியின் நலனுக்கு பாதகமான சூழ்நிலைகள் அல்லது நிகழ்வுகள் ஏற்படுத்தல்.
- அடகு வைத்த தங்க நகைகளின் தரம் தொடர்பாக ஏதேனும் முறையான மோசடி கண்டறியப்பட்டால்.
- சந்தை விலையில் ஏற்படும் மாற்றம் அல்லது வேறு ஏதேனும் காரணங்களால், ஈடு வைத்த நகைகளின் மதிப்பு, அவ்வப்போது நிர்ணயிக்கப்படும் அளவை விட குறைவாக இருந்தால். மேற்கூறியவற்றில் ஏதாவது ஏற்பட்டால், கடன் வழங்குபவர் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பதை நான் புரிந்துகொள்கிறேன் ஒப்புக்கொள்கிறேன் மற்றும் ஏற்றுக்கொள்கிறேன்:
 - வசதியின் நிலுவைத் தொகையை வட்டி மற்றும் பரிவர்த்தனை ஆவணங்களின்படி செலுத்த வேண்டிய அனைத்துத் தொகைகளையும் சேர்த்து உடனடியாகச் செலுத்துமாறு என்னிடம் கேட்பது;
 - பரிவர்த்தனை ஆவணங்களின் கீழ் உள்ள ஏதாவது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நான் நிறைவேற்றத் தவறியதன் காரணமாக கடன் வசதி மற்றும்/அல்லது நிலுவையில் உள்ள தவணைகளை (சட்ட/வழக்கறிஞர் கட்டணம் உட்பட) வசூலிப்பதற்காக எனது தரப்பிலான ஏதேனும் செயல் அல்லது தவறுதல் காரணமாக கடன் வழங்குபவருக்கு ஏற்படக்கூடிய அனைத்து உரிமைகோரல்கள், செலவுகள், இழப்புகள் மற்றும் கட்டணங்கள் ஆகியவற்றைச் செலுத்துமாறு என்னிடம் கேட்பது.
 - அடகு வைத்த நகைகளை ஏலம் மூலம் விற்பது.
- ஒப்புதல் கடிதத்தில் அல்லது மற்ற வகையில் வங்கி குறிப்பிடும் மற்ற நிகழ்வு. கடன் பெறுபவர் முறையாகத் தவணைகளைத் திருப்பிச் செலுத்துவது/அல்லது அதன் ஏதாவது ஒரு பகுதியைச் செலுத்தத் தவறினால் மற்றும்/அல்லது கடன் பெறுபவர்/அடகு வைப்பவர் அடகு ஒப்பந்தம்/பரிவர்த்தனை/கடன் வசதி ஆவணத்தின் விதிகளின்படி தனது கடமைகளைச் செய்யத் தவறினால், வங்கி, கடன் பெறுபவர்/அடகு வைப்பவரின் ஒப்புதல் அல்லது சம்மதம் தேவையில்லாமல், பின்வரும் அனைத்தையும் அல்லது ஏதாவது ஒன்றைச் செய்ய உரிமை கொண்டவர்/ஆவார்:
 - ஏதாவது நிகழ்வுகள் ஏற்பட்டால், நிலுவைத் தவணைகள் உடனடியாக செலுத்த வேண்டியவை ஆகிவிடும் மற்றும் கடன் வசதியை திரும்பப் பெற வங்கிக்கு முழு உரிமை உண்டு.
 - அடகைத் திருப்பிப் பெறுதல் மற்றும் செயல்படுத்துதல்;
 - அத்தகைய விலையில் மற்றும் அத்தகைய விதிமுறைகளில் மற்றும் வங்கி பொருத்தமானது என்று நினைக்கும் அத்தகைய நிபந்தனைகளுக்கு உட்பட்டு பொது ஏலத்தில் அல்லது அத்தகைய முறையில், அடகு வைத்த அனைத்து அல்லது ஏதாவது

நகைகளையும் விற்கலாம் அல்லது அப்புறப்படுத்தலாம்.

வங்கி வசம் இருக்கும்போது அல்லது விற்பனை செய்யும்போது, விற்கப்படும்போது அல்லது அகற்றும்போது அல்லது வேறுவிதமாக அடகு வைத்த தங்க ஆபரணங்கள்/நகைகளின் மதிப்பில் ஏற்படும் இழப்பு அல்லது தேய்மானத்திற்கு வங்கி எந்த வகையிலும் பொறுப்பாகாது. அடகு வைத்த தங்க ஆபரணங்கள்/நகைகளின் அத்தகைய அழைப்பு மற்றும் விற்பனையானது கடன் வாங்குபவரின்/அடகு வைப்பவரின் செலவிலானதாக இருக்கும். மேலும் அத்தகைய அழைப்பு மற்றும் விற்பனையின் காரணமாக ஏற்படும் ஏதாவது குறைபாட்டை, கடன் வாங்குபவர்/அடகு வைப்பவர் தனது சொந்த செலவு, அபாயங்கள் மற்றும் பொறுப்பில் வங்கிக்கு ஈடு செய்ய வேண்டும்.

- 7.13 வங்கியின் எழுத்துப்பூர்வ முன் அனுமதியின்றி, அடகு வைத்த தங்க நகைகளின் மீது ஏதேனும் கட்டணம், காப்புரிமை, அடமானம் அல்லது ஏதேனும் சுமைகளை உருவாக்க நான் மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியும்.
- 7.14 மதிப்பீட்டாளருக்கும் எனக்கும் இடையில் ஏதேனும் மோசடி மற்றும் தங்க ஆபரணங்களின் மதிப்பீட்டில் தவறான மதிப்பீடு இருப்பது கண்டறியப்பட்டால் அல்லது வங்கிக்கு இது தொடர்பாக நியாயமான சந்தேகம் இருந்தால்.
- 7.15 எனக்கு எதிராக ஏதேனும் இணைப்பு, இடர்பாடு, மரணதண்டனை அல்லது பிற செயல்முறை அல்லது ஏதேனும் ஜாமீன் செயல்படுத்தப்பட்டால்/ விதிக்கப்பட்டால்.
- 7.16 சந்தை விலையில் ஏற்படும் மாற்றம் அல்லது வேறு ஏதேனும் காரணங்களால், அடகு வைத்த தங்க நகைகளின் மதிப்பு, அவ்வப்போது நிர்ணயிக்கப்படுவதுபடி தேவைப்படும் வரம்பை விடக் குறைவாக இருந்தால்.
- 7.17 இந்திய ஒப்பந்தச் சட்டம் 1872-ன் 176வது பிரிவின் நோக்கங்களுக்கான நியாயமான காலம் என்று நான் ஒப்புக்கொள்ளும் காலமான 7 வேலைநாட்கள் அறிவிப்பை எனக்குக் கொடுத்து தினசரி செய்தித்தாள்களில் பிராந்திய மொழியில் விளம்பரம் மற்றும் தேசிய நாளிதழில் மற்றொரு விளம்பரம் கொடுப்பதன் மூலம் வங்கி ஏலம் நடத்தும் என்பதை நான்/நாங்கள் புரிந்துகொள்கிறோம் மற்றும் ஒப்புக்கொள்கிறோம்.

நான் கீழ்க்கண்டவாறு புரிந்துகொள்கிறேன்,

- ஏலத்தின் போது, இந்தியா புல்லியன் அண்ட் ஜிவல்லர்ஸ் அசோசியேஷன் லிட்., (முன்னதாக பாம்பே புல்லியன் அசோசியேஷன் லிட். (பிபிஏ)) வழங்கிய 22 காரட் தங்கத்தின் முந்தைய 30 நாட்களின் சராசரி இறுதி விலையாகக் கருதப்படும்.
- ஏல விலையானது வங்கியின் விவேகத்தின் அடிப்படையில், வங்கியின் நிறுவனத்தின் உள்ளேயான கொள்கையின்படி இருக்கும். ஏலத்திற்கு குறைந்தபட்சம் 2 ஏலதாரர்கள் தேவை மற்றும் அதிக ஏலத்தை வங்கி ஏற்றுக்கொள்ளும்.

- 7.18 பதிவு செய்த தபால்/கூரியர் சேவை, எஸ்எம்எஸ் அல்லது தொலைபேசி அல்லது தனிப்பட்ட தகவல் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது வேறு ஏதாவது தொடர்பு முறை மூலமாகவோ அடகு வைத்த நகைகளை பொது ஏலத்திற்கு விடும் நோக்கம் குறித்து எனக்கு தெரிவிக்கப்படும் என்பதை நான் புரிந்துகொண்டு ஒப்புக்கொள்கிறேன்.
- 7.19 எந்த முறையின் (தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள்/மின்னஞ்சல்கள், கடிதங்கள் போன்றவை) மூலமாகவும் வங்கி வழங்கும் பல்வேறு திட்டங்கள், சலுகைகள் மற்றும் சேவைகள் பற்றிய தகவல்களை வங்கி மற்றும்/அல்லது அதன் முகவர்கள்/அல்லது மேற்கண்ட நோக்கத்திற்காக எனக்கு/எங்களுக்கு வழங்குவதில் எனக்கு/எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
- 7.20 வங்கி வழங்கிய வழிகாட்டுதல்களின்படி ஏலம் நடத்தப்படும் என்பதை நான்/நாங்கள் புரிந்துகொள்கிறோம் மற்றும் ஒப்புக்கொள்கிறோம்.
- 7.21 அடகு வைத்த தங்க நகைகளை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானம் கடனின் கீழ் நிலுவைத் தொகையை திருப்பிச் செலுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் என்பதை நான்/நாங்கள் புரிந்துகொள்கிறோம் மற்றும் ஒப்புக்கொள்கிறோம். பெறப்பட்ட வருமானம் நிலுவைத் தொகையைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லாவிட்டால், என்னிடமிருந்து மீதித் தொகையைப் பெறுவது அவசியமாகக் கருதும் இதர மற்றும் மேலதிக நடவடிக்கைகளை எடுக்க வங்கிக்கு உரிமை உள்ளது. இருந்தாலும், பெறப்பட்ட தொகையானது மொத்த நிலுவைத் தொகையை விட அதிகமாக இருந்தால், பொருந்தக்கூடிய அனைத்து நிலுவைத் தொகைகளையும் ஈடுசெய்த பிறகு அதிகப்படியான தொகை எனக்குத் திருப்பித் தரப்படும்.
- 7.22 தவறினால், சமூக ஊடகங்கள் உட்பட பொதுக் களத்தில் என்னைப் பற்றிய தகவலை வெளியிடவோ அல்லது வெளியிடவோ வங்கிக்கு தகுதிபெறாத உரிமை இருக்கும் என்பதை நான்/நாங்கள் புரிந்துகொள்கிறோம் மற்றும் ஒப்புக்கொள்கிறோம்.
- 7.23 எந்தவொரு சட்டம் அல்லது ஒப்பந்தத்தின் கீழாக அதற்குக் கிடைக்கும் உரிமைகளைச் அமலாக்குதல்.

8. கூடுதல் வசதிகள்:

- 8.1 ஆன்லைனில் பாதுகாப்பான இணையதளங்களைப் பயன்படுத்தி (ஆன்லைன் கடன்) கூடுதல்/அதிக வசதிகளுக்கு (அத்தகைய கூடுதல் கடனுக்கான அடகுத் தொடர்) அல்லது வங்கியின் கட்டணமில்லா எண்களில் அழைப்பதன் மூலம் நான் விண்ணப்பிக்கலாம் என்பதை நான்/நாங்கள் புரிந்துகொள்கிறோம் மற்றும் ஒப்புக்கொள்கிறோம். வங்கியின் கடன் அளவுருக்களுக்கு இணங்குவதற்கும், தேவைப்படும் அனைத்து ஆவணங்கள்/தகவல்களைச் சமர்ப்பிப்பதற்கு உட்பட்டு, வங்கி தனது விவேகத்தின் பேரில் அத்தகைய கூடுதல் கடனை நீட்டிக்கலாம்.
- 8.2 அடகு வைத்த தங்க நகைகளைப் பொறுத்தவரை அவற்றின் விற்பனையின் வருமானத்தை, அவ்வப்போது வங்கியிலிருந்து நான் பெறும் மற்ற வசதிகள் தொடர்பாக, உரித்தாக்க மற்றும் ஒதுக்கி வைக்க வங்கிக்கு உரிமையுண்டு என்பதை நான்/நாங்கள் புரிந்துகொள்கிறோம் மற்றும் ஒப்புக்கொள்கிறோம்.

9. முதிர்வு மற்றும் புதுப்பித்தல்:

- 9.1 முதிர்ச்சி அடைந்தவுடன், நான்/நாங்கள் கடனை வட்டியுடன், மற்றும் நான்/நாங்கள் வங்கிக்கு செலுத்த வேண்டிய மற்ற நிலுவைத் தொகைகளை ("நிலுவைகள்") திருப்பிச் செலுத்துவோம் அல்லது நான்/நாங்கள் எந்த நேரத்திலும் கடனைப் புதுப்பிக்க/மேம்படுத்தக்

கோரலாம் மற்றும் வங்கிக்கான வேறு ஜாமீன் தேவை போன்ற விதிமுறை மற்றும் வங்கிக்கு தேவைப்படக் கூடிய வடிவில் மற்றும் அத்தகைய புதுப்பித்தல்/மேம்படுத்தும் நேரத்தில் நிலவும் அதன் கொள்கைகளின்படி வங்கி பரிந்துரைக்கும் வட்டி விகிதத்திலான அத்தகைய மாறுபாட்டில் மற்றும் வங்கியின் பேரிலான தங்க ஜாமீன் மீதான அடகைத் தொடர்வதற்கு உட்பட்டு மற்றும் வங்கி அதனை தனது தனி மற்றும் முழுமையான விவேகத்தின்படி எனக்கு/எங்களுக்கு வழங்கலாம்.

10. மற்றவை:

10.1 கடனுக்கான விண்ணப்பப் படிவத்தில் நான் வழங்கிய முகவரிக்கு அனைத்து தகவல் தொடர்புகளும் எழுத்துப்பூர்வமாக அனுப்பப்படும் என்பதை நான்/நாங்கள் புரிந்துகொள்கிறோம் மற்றும் ஒப்புக்கொள்கிறோம். முகவரி அல்லது தொடர்பு விவரங்களில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், உடனடியாக வங்கிக்கு எழுத்துப்பூர்வமாக நான் தெரிவிக்க வேண்டும், தவறினால், அந்த முகவரிக்கு அனுப்பப்படும் கோரிக்கை அறிவிப்புகள், ஏல அறிவிப்புகள் போன்ற அனைத்து தகவல்தொடர்புகளும் என்னால் பெறப்பட்டன என்று கருதப்படும்.

10.2 இந்தக் கடன் ஒப்பந்தம்/விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளிலிருந்து எழும் ஏதேனும் விவகாரம், சர்ச்சை அல்லது உரிமைகோரல்கள் அல்லது அதிலிருந்து வெளிப்படும் ஏதேனும் தொடர்புடைய பரிவர்த்தனை, அல்லது மீறுதல், முடித்தல் அல்லது செல்லாத தன்மை ஆகியவை முதலில் மத்தியஸ்தம் மற்றும் சமரசச் சட்டம், 1996-ன் ("சட்டம்") கீழான நடுவர் மன்றத்தில் விசாரிக்கப்படும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம் மற்றும் ஒப்புக்கொள்கிறோம். மேலும் மத்தியஸ்தம் மற்றும் சமரசச் சட்டம், 1996 வகுத்துள்ள விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின்படி "ஜூபிடிக்ஸ் ஜஸ்டிஸ் டெக்னாலஜி லிமிடெட்" என்று அழைக்கப்படும் ஒரு சுதந்திரமான மற்றும் நடுநிலையான மூன்றாம் தரப்பு நிறுவனத்தால் ஆன்லைன் விவகாரத் தீர்வு முறையில் விசாரணை நடத்தப்படும் மற்றும் "ஜூபிடிக்ஸ் ஜஸ்டிஸ் டெக்னாலஜி லிமிடெட்" பராமரிக்கும் "arbitration.jupitice.com" என்ற இணையதளத்தில் கிடைக்கும் ஃபாஸ்ட் டிராக் ஈ ஆர்பிட்ரேஷனுக்குப் பொருந்துவதுபடி "ஜூபிடிக்ஸ் ஜஸ்டிஸ் டெக்னாலஜி லிமிடெட்"-ன் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுடன் இணைந்து விசாரணை நடத்தப்படும்.

விவகாரத்தை தீர்ப்பதற்கு நியமிக்கப்படும் நடுவர் மன்றமானது, நடுவர் மற்றும் சமரசச் சட்டம், 1996 மற்றும் "ஜூபிடிக்ஸ் ஜஸ்டிஸ் டெக்னாலஜி லிமிடெட்" விதிகளின்படி நியமிக்கப்படும் ஒரு சுதந்திரமான ஒற்றை நடுவரைக் கொண்டிருக்கும். மத்தியஸ்த நடவடிக்கைகளின் இடம், கௌதம் புத்தா நகர், உத்தரபிரதேசம், இந்தியா ஆக இருக்கும். நடுவர் மன்றத்தின் அனைத்து செலவுகளும் இரு தரப்பினராலும் சமமாக ஏற்கப்படும். அனைத்து நடுவர் நடவடிக்கைகளும் ஆங்கில மொழியில் நடத்தப்படும். மேலும் நடுவர் மன்றத்தின் நடைமுறைச் சட்டம் இந்தியச் சட்டமாக இருக்கும். நடுவர் மன்றத்தின் தீர்ப்பு இறுதியானது மற்றும் தரப்பினரைக் கட்டுப்படுத்தும். "ஜூபிடிக்ஸ் ஜஸ்டிஸ் டெக்னாலஜி லிமிடெட்" மூலம் நடுவரைத் தேர்ந்தெடுப்பதில் வங்கி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதிக்கம் செலுத்தாது."

10.3 கடன் வாங்கியவர் இறந்து விட்டால், அசல், வட்டி, அபராத வட்டி ஏதேனும் இருந்தால், முழு நிலுவைத் தொகையையும் திரும்பப் பெற்ற பின்னரே, கடன் பெறுபவர்/வாரிசின் அசல் கேஷ்ஷி ஆவணங்களை சரிபார்த்த பிறகு ஜாமீன் பொருட்கள் (கடன் அனுமதிக்கப்படும் போது நியமிக்கப்படும்) வாரிசிடம் கொடுக்கப்படும்/ஒப்படைக்கப்படும்.

10.4 வங்கியின் உடைமையில் அல்லது அதன் துணை/கூட்டு/தொடர்பு நிறுவனத்தில் அல்லது வங்கி எனக்கு வழங்கிய ஏதேனும் கடனின் கீழான நிலுவைத் தொகையைச் செலுத்துவதற்காக வேறு எந்த உடன்படிக்கைக்கும் பாரபட்சமின்றி, வங்கி தனது தனி விவேகத்தின் பேரில், எனக்குச் சொந்தமான வேறு ஏதேனும் பணம், தொகைகள், ஜாமீன்கள் மற்றும் இதரச் சொத்துக்களை (தனியாகவோ அல்லது கூட்டாகவோ அல்லது வேறொருவர் அல்லது மற்றவரின்) பயன்படுத்தும் சுதந்திரம் கொண்டதாக இருக்கும் என்பதை நான்/நாங்கள் புரிந்துகொள்கிறோம் மற்றும் ஒப்புக்கொள்கிறோம்.

10.5 நான் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை வசூலிக்க, எனது தனி அபாயம் மற்றும் செலவில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களை ஈடுபடுத்துவதற்கு வங்கிக்கு உரிமை உண்டு மற்றும் வங்கி பொருத்தமாக கருதும் என்னைச் சார்ந்த தகவல்கள், உண்மைகள் மற்றும் எண்கள் போன்றவற்றை பகிர்ந்துகொள்ள மேலும் உரிமை கொண்டதாக இருக்கும் என்பதை நான்/நாங்கள் புரிந்துகொள்கிறோம் மற்றும் ஒப்புக்கொள்கிறோம்.

10.6 வங்கி எந்த நேரத்திலும், கடன் ஆவணங்களின் கீழ் அதன் உரிமைகள், நன்மைகள் மற்றும் கடமைகள் அனைத்தையும் ஒதுக்கலாம் அல்லது மாற்றலாம் என்பதை நான்/நாங்கள் புரிந்துகொள்கிறோம் மற்றும் ஒப்புக்கொள்கிறோம்.

10.7 அனைத்துப் பரிவர்த்தனைகளும் வேலை நாட்களில் கடன் வழங்குபவரின் வழக்கமான வேலை நேரத்தில் மட்டுமே செயல்படுத்தப்படும் என்பதை நான் புரிந்துகொண்டு ஒப்புக்கொள்கிறேன்.

10.8 எனக்குத் தெரிவிப்பதன் மூலம் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை திருத்துவதற்கான உரிமையை வங்கி கொண்டுள்ளது என்பதை நான்/நாங்கள் புரிந்துகொள்கிறோம் மற்றும் ஒப்புக்கொள்கிறோம்.

10.9 வழங்கப்பட்ட கடனைப் பயன்படுத்துவதன் மூலம், இங்கு பட்டியலிட்டுள்ள மற்றும் அவ்வப்போது திருத்துவதுபடியான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நிபந்தனையின்றி மற்றும் திரும்பப்பெறாதவாறு ஏற்றுக்கொள்கிறேன் மற்றும் அவற்றுக்கு இணங்கி நடப்போம் மற்றும் கட்டுப்படுவோம் நான் என்பதை நான்/நாங்கள் புரிந்துகொள்கிறோம் மற்றும் ஒப்புக்கொள்கிறேன்.

10.10 **எஃப்ஏடிஏ:** நான் இந்தியாவின் குடிமகன் மற்றும் நிரந்தர வசிப்பாளர் என்பதையும், இந்தியாவின் வரி விதிப்புக்கு உட்பட்டவர் என்பதையும் நான் புரிந்துகொண்டு, ஒப்புக்கொள்கிறேன் மற்றும் இதன் மூலம் உறுதிப்படுத்துகிறேன். **உறுதிமொழி:** கடன் வசதியைப் பெறுவதற்காக தங்க ஆபரணங்கள்/நகைகள் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. மேலும் அடகு வைத்த நகைகளின் தங்கக் கூறுகள் மட்டுமே மதிப்பீட்டிற்கு பரிசீலிக்கப்படும்.

10.11 அடகு வைத்தல்: கடன் பெறுவதற்காக தங்க ஆபரணங்கள்/நகைகள் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன மற்றும் அடகு வைத்த தங்க நகைகளின் தங்கக் கூறுகள் மட்டுமே மதிப்பீட்டிற்கு பரிசீலிக்கப்படும். இந்த கடன் வங்கியின் இணையதளமான www.shivalikbank.com-ல் கிடைக்கும் வங்கியின் "நியாயமான நடைமுறைக் குறியீட்டிற்கு" இணங்க அனுமதிக்கப்படுகிறது. தயவுசெய்து இணைப்பைக் களிக் செய்வதன் மூலம் நியாய நடைமுறைக் குறியீட்டிற்குச் செல்லவும்:

<http://www.shivalikbank.com/policy/Fair-Lending - Practice-Code-Policy.pdf>

11. கடன் வாங்கியவர், தவணைத் தேதியில் அல்லது அதற்கு முன் மாதாந்திர தவணை செலுத்துவதன் மூலம் தனது கடனை அடைக்கும்பட்சத்தில், அந்த குறிப்பிட்ட மாதத்திற்கான பொருந்தக்கூடிய வட்டி விகிதம், கீழே உள்ள அட்டவணையில் 'கழிவு' என்ற தலைப்பின் கீழ் குறிப்பிட்டுள்ளபடி ஆண்டுக்கு குறிப்பிட்ட சதவீதமாக குறைக்கப்படும். இருந்தாலும், கடன் வாங்கியவர் உரிய தேதியில் அல்லது அதற்கு முன் பணம் செலுத்தத் தவறினால், கடன் அனுமதியின் போது ஆண்டுக்கு பொருந்தக்கூடிய நிலையான வட்டி விகிதம் பொருந்தும். இந்த விதிமுறை சரியான நேரத்தில் பணம் செலுத்துவதை ஊக்குவிக்கவும், கடன் வாங்குபவருக்கு ஏற்ற நிதி விதிமுறைகளை உறுதி செய்யவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் ரூ. 70,000க்கான கடன் தொகைக்கு ஆண்டுக்கு 20% ஆகவும், குறிப்பிட்ட தேதியில் அல்லது அதற்கு முன்னதாக வாடிக்கையாளர் திருப்பிச் செலுத்தினால், வாடிக்கையாளர் ஆண்டுக்கு 6% தள்ளுபடி பெறத் தகுதி பெறுவார். ஆண்டுக்கு 14% நிகர பயனுள்ள வட்டி விகிதத்தில், கடன் தவணை கடந்த நிலுவையாக ஆனதும், மீதமுள்ள கடன் காலத்திற்கான கழிவைப் பெற கடன் வாங்கியவர் தகுதி பெறமாட்டார்.

காலத் தன்மையில் உள்ள கடன்கள்	ஆண்டுக்கு கழிவு சதவீதம்
< = 75,000	6.00%
> 75,000 மற்றும் < = 1,25,000	6.60%
> 1,25,000 மற்றும் < = 2,00,000	7.80%
> 2,00,000 மற்றும் < = 5,00,000	9.00%
> 5,00,000 மற்றும் < = 10,00,000	10.80%
> 10,00,000 மற்றும் < = 20,00,000	11.40%
> 20,00,000	12.00%

12. சொத்து வகைப்பாடு:

நவம்பர் 12, 2021 தேதியிட்ட இந்திய ரிசர்வ் வங்கியின் “வருமான அங்கீகாரம், சொத்து வகைப்பாடு மற்றும் முன்பணங்கள் தொடர்பான முன்னெச்சரிக்கை நெறிமுறைகள் - தெளிவுபடுத்தல்கள்” குறித்த அறிவிப்பின்படி, கடன் வாங்கியவர் பின்வரும் கடன் வகைப்பாடு அமைப்பைக் கவனிக்க வேண்டும்:

வகைப்பாடு	டிபிடி பக்கெட் வரம்பு	விளக்கம்
எஸ்எம்ஏ-0	30 நாட்கள் வரை	கடன் கணக்கின் நிலுவைத் தேதி மார்ச் 31, 2021 ஆகவும், இந்தத் தேதிக்கான நாள் இறுதிச் செயல்முறைக்கு முன் முழு நிலுவைத் தொகைகள் பெறப்படாவிட்டால், நிலுவைத் தேதி மார்ச் 31, 2021 ஆக இருக்கும். அது மார்ச் 31, 2021 அன்று எஸ்எம்ஏ-0 எனக் குறிக்கப்படும்.
எஸ்எம்ஏ-1	30 நாட்களுக்கு மேல் மற்றும் 60 நாட்கள் வரை	மேலே குறிப்பிட்டவற்றிலிருந்து தொடர்ந்து, கணக்கு நிலுவையாகத் தொடர்ந்தால், அது ஏப்ரல் 30, 2021 அன்று நாள்-இறுதிச் செயல்முறையின்போது, அதாவது, தொடர்ந்து நிலுவையாக இருந்து 30 நாட்கள் முடிந்தவுடன் எஸ்எம்ஏ-1 எனக் குறிக்கப்படும்.
எஸ்எம்ஏ-2	60 நாட்களுக்கு மேல் மற்றும் 90 நாட்கள் வரை	மேலே குறிப்பிட்டவற்றிலிருந்து தொடர்ந்து, கணக்கு நிலுவையாகத் தொடர்ந்தால், அது மே 30, 2021 அன்று நாள்-இறுதிச் செயல்முறையின்போது, அதாவது, தொடர்ந்து நிலுவையாக இருந்து 60 நாட்கள் முடிந்தவுடன் எஸ்எம்ஏ-2 எனக் குறிக்கப்படும்.
செயல்படாத சொத்து (என்பிஏ)	90 நாட்களுக்கு மேல்	மேலே குறிப்பிட்டவற்றிலிருந்து தொடர்ந்து, மேலும் நிலுவையாகத் தொடர்ந்தால், ஜூன் 29, 2021 அன்று நாள்-இறுதிச் செயல்முறையின்போது அது என்பிஏ என வகைப்படுத்தப்படும். ஒரு கணக்கு என்பிஏ ஆனதும், அதாவது, 90 நாட்களுக்கு நிலுவையாகத் தொடர்ந்தால், அது இவ்வாறு குறிக்கப்படும். என்பிஏ அனைத்து நிலுவைத் தொகையையும்* செலுத்தும் வரை அதன் டிபிடி 0 ஆகும். செய்யப்படும் எந்த பகுதியளவு பணம் செலுத்துதலும் என்பிஏ நிலையை மாற்றாது.

*நிலுவைத் தொகையானது செலுத்த வேண்டிய வட்டி அல்லது அசல் மற்றும் திருப்பிச் செலுத்தும் அட்டவணையின்படி செலுத்த வேண்டிய வட்டியாகும்.

13. என்னைப் பற்றிய/என்னைச் சார்ந்த வேறு ஏதாவது தகவல் அல்லது தொடர்புடையதாக வங்கி கருதும் (ஒட்டுமொத்தமாக, தகவல்) மற்றும் உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளுங்கள் (கேஓய்சி) கடன் தகவல் தொடர்பான தரவு, ஆவணங்கள் மற்றும் தகவல்கள், மற்றும் என்னைப் பற்றிய முக்கிய தகவல்கள், மற்றும் தனிப்பட்ட தரவு, எனது விண்ணப்பத் தரவுகளை சேகரித்து, சேமித்து, செயலாக்க, (தனித்தனியாகவோ அல்லது அதன் சேவை வழங்குநர்கள் மூலமாகவோ, தானியங்கு முறையில் அல்லது

வேறுவிதமாகச் செயல்பட்டாலும்) வங்கிக்கு நான்/நாங்கள் வெளிப்படையாக ஒப்புதல் அளிக்கிறோம் மற்றும் அங்கீகரிக்கிறோம். தங்க நகைக் கடன் விண்ணப்பத்தின் நோக்கத்திற்காக எனது சிகேஓய் ஐடியைப் பயன்படுத்தி சிகேஓய் பதிவேட்டிலிருந்து கேஓய்சி விவரங்களைப் பதிவிறக்க நான்/நாங்கள் இதன்மூலம் வங்கிக்கு வெளிப்படையாக ஒப்புதல் அளிக்கிறோம் மற்றும் அங்கீகரிக்கிறோம் மற்றும் சேவை வழங்குவோர், ஆலோசகர்கள், கடன் தகவல் நிறுவனங்கள், மற்ற வங்கிகளின் தகவல் பயன்பாடுகள் மற்றும் நிதி நிறுவனங்கள், கூட்டு நிறுவனங்கள், குழு நிறுவனங்கள், துணை நிறுவனங்களின் ஒழுங்குமுறையாளர்கள், விசாரணை முகமைகள், வங்கியின் நியாயமான நலன்கள் அல்லது ஒப்பந்த அல்லது சட்டத் தேவைகள் தொடர்பாக தேவைப்படுவதுபடி மற்ற நபர்கள்/நிறுவனங்கள்/அமைப்புகள் அல்லது நீதிமன்ற, பகுதி நீதிமன்ற மற்றும் சட்டப்பூர்வ ஆணையங்கள் அல்லது ஒப்புதலின்படி, நேரடி சந்தைப்படுத்துதல், ஒப்பந்தத்தில் நுழைவதற்காக, பணமோசடி தடுப்புக் கடமைகள், மோசடி கண்டறிதல், கடன் மதிப்பீடு மற்றும் பொருத்தமானதாக வங்கி கருதுவதுபடி சேமித்தல், கட்டமைத்தல், ஒழுங்கமைத்தல், மறுஉற்பத்தி செய்தல், நகலெடுத்தல், பயன்படுத்துதல், விவரக்குறிப்பு போன்றவற்றின் மூலமாக தகவல்களை செயல்முறைப்படுத்த, ஒப்புதலின்படி பகிர்ந்துகொள்ள வெளிப்படையாக நான்/நாங்கள் ஒப்புதல் அளிக்கிறோம். வங்கி, அதன் சேவை வழங்குநர்கள், முகவர்கள் மற்றும்/அல்லது அதன் துணை நிறுவனங்கள் அவ்வப்போது சந்தைப்படுத்தலை ஊக்குவிப்பதற்காகவும், வங்கியின் பல்வேறு தயாரிப்புகள் மற்றும் சேவைகளை தொலைபேசி, குறுஞ்செய்தி மற்றும்/அல்லது மின்னஞ்சல் மூலமாக என்னிடம் விற்பனை செய்ய தகவலை பயன்படுத்துவதற்கு நான் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறேன்.

14. குறைகளுக்கான தீர்வு:

அன்புள்ள கடன் வாங்குபவரே, உங்களுக்கு ஏதேனும் குறை அல்லது புகார் இருந்தால், தயவுசெய்து எங்கள் வாடிக்கையாளர் பராமரிப்புப் பிரதிநிதியைத் தொடர்புகொள்ளவும் அல்லது உங்கள் அருகிலுள்ள கிளைக்குச் செல்லவும். உங்கள் புகார்களைச் சமர்ப்பிக்க, கிளையில் கிடைக்கும் புகார் பெட்டியை அல்லது புகார் படிவத்தை நீங்கள் பயன்படுத்தலாம்.

மட்டம் 1: கிளை மேலாளர்/ போன் பேங்கிங் எண்/ வாடிக்கையாளர் சேவை மையம்

தயவுசெய்து உங்களுக்கு அருகேயுள்ள கிளை மேலாளரைத் தொடர்புகொள்ளவும் அல்லது எங்கள் போன் பேங்கிங் அதிகாரியை 1800 202-5333-ல் தொடர்புகொள்ளவும் அல்லது customercare@shivalikbank.com-க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

மட்டம் 2: நோடல் அதிகாரி

கிளை/போன் பேங்கிங்/வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து கிடைத்த பதில் உங்களுக்கு திருப்தி தராவிட்டால் அல்லது 7 வேலை நாட்களுக்குள்ளாக உங்களுக்குப் பதில் கிடைக்கா விட்டால், கீழே கொடுத்துள்ள முகவரி மற்றும் தொடர்பு விவரங்களில் நீங்கள் அழைக்கலாம் அல்லது மண்டல நோடல் அதிகாரிக்குக் கடிதம் எழுதலாம்:

நோடல் அதிகாரி	
நோடல் அதிகாரியின் பெயர்:	ஜெயாதி சிங்
	ஷிவாலிக் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிட்.
	2-ம் தளம், ஆட் இண்டியா டவர், பிளாட் எண் 6A, செக்டர் 125, நொய்டா-201303.
தொடர்பு எண்:	0120 - 4060011
ஈ-மெயில் ஐடி:	grievance@shivalikbank.com

மட்டம் 3: முதன்மை நோடல் அதிகாரி

நோடல் அதிகாரியிடமிருந்து பெற்ற பதிலால் நீங்கள் திருப்தி அடையாவிட்டால் அல்லது 7 வேலை நாட்களுக்குள்ளாக உங்களுக்குப் பதில் கிடைக்காவிட்டால், தயவுசெய்து அது பற்றி கீழே கொடுத்துள்ள முகவரி மற்றும் தொடர்பு விவரங்களில் முதன்மை நோடல் அதிகாரியிடம் மேல்முறையீடு செய்யுங்கள்:

எங்கள் முதன்மை நோடல் அதிகாரி, 7 வேலை நாட்களுக்குள்ளாக புகார்தாரருக்குத் திருப்தி தரும் வகையில் பிரச்சனையைத் தீர்க்க முயற்சி செய்வார். விசாரணை செய்ய அதிக நேரம் தேவைப்பட்டால், பதிலளிக்கத் தாமத நேரம் தேவை என்பதை விவரிப்பதன் மூலம் புகாருக்கு ஒப்புதலை தரப்படும்.

முதன்மை நோடல் அதிகாரி	
முதன்மை நோடல் அதிகாரியின் பெயர்:	ரவி ரத்னேக்கர் சிங்
	ஷிவாலிக் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிட்.
	2-ம் தளம், ஆட் இண்டியா டவர், பிளாட் எண் 6A, செக்டர் 125, நொய்டா-201303.
தொடர்பு எண்:	0120 - 4060012
ஈ-மெயில் ஐடி:	pno@shivalikbank.com

ஒருங்கிணைந்த வங்கி குறை தீர்ப்பு அதிகாரியிடம் மேல்முறையீடு: எங்கள் வங்கி இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி குறை தீர்ப்பு அதிகாரி திட்டம், 2021-ன் கீழாக பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறோம். வங்கி அளித்த தீர்வில் உங்களுக்கு திருப்தி இல்லை என்றால் அல்லது உங்கள் குறை,

உங்கள் குறையைச் சமர்ப்பித்து 30 நாட்களுக்குள்ளாக அது போக்கப்படா விட்டால், நீங்கள் <https://cms.rbi.org.in>-ல் ஆன்லைனில் புகார் செய்து ஒருங்கிணைந்த குறை தீர்ப்பு அதிகாரியை அணுகலாம்.

புகார்களை சண்டிகரில் நிறுவப்பட்டுள்ள “மையமாக்கப்பட்ட பெறுதல் மற்றும் செயலாக்குதல் மையத்தில்” (சிஆர்பிசி) காகித வடிவில் சமர்ப்பிக்கலாம்.

சிஆர்பிசியின் முகவரி: “மையமாக்கப்பட்ட பெறுதல் மற்றும் செயலாக்குதல் மையம்” (சிஆர்பிசி),

இந்திய ரிசர்வ் வங்கி, சென்ட்ரல் விஸ்டா, செக்டர் 17, சண்டிகர்-160017, ஈ-மெயில் ஐடி: crpc@rbi.org.in

கட்டணமில்லா எண் - 14448 கொண்ட ஆர்பிஐ தொடர்பு மையம்.

15. வசூலிக்கும் முகவரை ஈடுபடுத்துதல்:

- வங்கி அல்லது அதன் இணை தொழில் நிறுவனம், வங்கியின் தனிப்பட்ட விகேத்தின் பேரில், கடன் பெறுபவர் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறும் பட்சத்தில் அல்லது ஏதாவது நிலுவைத் தொகை இருக்கும் பட்சத்தில், வங்கியின் சார்பாகச் செயல்பட ஒரு வசூல் முகவரை நியமிக்கலாம் என்பதை கடன் வாங்கியவர் ஒப்புக்கொள்கிறார் மற்றும் ஏற்றுக்கொள்கிறார். கடன் வாங்குபவருக்கு முன்னறிவிப்பின்றி வசூல் முகவரை நியமிக்கும், மறுநியமனம் செய்யும் அல்லது மாற்றுவதற்கான உரிமையை வங்கி தக்க வைத்துக் கொள்கிறது.
- நியமிக்கப்பட்ட வசூல் முகவருக்கு கீழ்க்கண்ட அதிகாரம் உள்ளது:
 - வங்கியின் சார்பாக கடன் பெறுபவரிடமிருந்து அசல், வட்டி, அபராதம் மற்றும் பிற கட்டணங்கள் உட்பட நிலுவைத் தொகைகளை வசூலித்தல்.
 - வங்கியின் ஒப்புதலுக்கு உட்பட்டு, கடன் பெறுபவர் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை பற்றிப் பேச்சுவார்த்தை நடத்துதல், சமரசம் செய்தல் அல்லது தீர்த்து வைத்தல்.
 - பொருந்தக்கூடிய சட்டங்கள் மற்றும் இந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு இணங்க, ஜாமீனாகப் பெறப்பட்ட சொத்துக்களை திரும்பப் பெறுவது உட்பட ஆனால் அவை மட்டும் அல்லாமல் சட்ட அல்லது பிற நடவடிக்கைகளைத் தொடங்குதல்.
- வங்கி நியமிக்கும் வசூல் முகவருடன் ஒத்துழைக்க மற்றும் வசூலிப்பதை எளிதாக்குவதற்கு வசூல் முகவரால் கோரப்படும் தேவையான தகவல் அல்லது ஆவணங்களை வழங்க கடன் பெறுபவர் ஒப்புக்கொள்கிறார். கடன் பெறுபவர் எந்த வகையிலும் வசூலிக்கும் முகவரை அவர் தன் கடமைகளைச் செய்வதிலிருந்து தடுக்கவோ அல்லது இடையூறு செய்யவோ கூடாது.
- வசூல் நடவடிக்கைகளில் இந்திய ரிசர்வ் வங்கி (அல்லது தொடர்புடைய ஒழுங்குமுறை ஆணையம்) வசூத்துள்ள வழிகாட்டுதல்கள் உட்பட பொருந்தக்கூடிய அனைத்து சட்டங்கள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை வசூலிக்கும் முகவர் பின்பற்ற வேண்டும். வங்கியும் வசூலிக்கும் முகவரும் ரகசியத்தன்மையைப் பேண வேண்டும் மற்றும் வசூல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது நெறிமுறை தரங்களைப் பின்பற்றும் என்பதை கடன் வாங்கியவர் ஒப்புக்கொள்கிறார்.
- வங்கி மற்றும்/அல்லது வசூலிக்கும் முகவரால் ஏற்படும் அனைத்து நியாயமான செலவுகள் மற்றும் செலவுகள், சட்டக் கட்டணம் உட்பட, கடன் பெறுபவர் ஏற்றுக் கொள்வார் மற்றும் நிலுவையில் உள்ள நிலுவைத் தொகையில் சேர்க்கப்படும்.
- கடன் பெறுபவருக்கு முன்னறிவிப்பு செய்யாமல், வசூல் முகவர் உட்பட எந்தவொரு மூன்றாம் தரப்பினருக்கும் இந்த விதியின் கீழாக அதன் உரிமைகள் மற்றும் கடமைகளை மாற்றுவதற்கு அல்லது ஒதுக்குவதற்கு வங்கிக்கு உரிமை உள்ளது.

Declaration in Hindi:

मैंने/हमने उपरोक्त खण्डों तथा महत्वपूर्ण कर्ज समझौते को पढ़ लिया है और समझा दिया गया है। इसे मेरी/हमारी उपस्थिति में भरा गया है। मैं/हम इस महत्वपूर्ण विवरण सहित सभी शर्तों को मानने के लिए बाध्य होंगे। पूर्वोक्त में दिए गए करारनामों और अन्य दस्तावेजों को मेरी/हमारी समझ में आने वाली भाषा में मुझे/हमें बताया गया है और मैंने/हमने विभिन्न खण्डों का पूरा तात्पर्य समझ लिया है। ऋण प्राप्तकर्ताओं ने इस समझौते की विषयवस्तु सत्यापित करने और समझने के बाद अपने हस्ताक्षर किये हैं।

Declaration in Marathi:

संपूर्ण करार माझ्या/आमच्या उपस्थितीत भरला गेला आहे हे मी/आम्ही वाचले/स्पष्ट केले आहे. मला/आम्ही केलेल्या कर्ज अर्जात मी/आम्ही भरलेल्या सर्व अटी आणि तपशिलांच्या संदर्भात स्वतःचे समाधान केल्यानंतरच बँक या कराराचा पक्ष बनण्यास सहमत आहे/ते याची मला/आम्हाला जाणीव आहे.

Declaration in Gujarati:

મે/અમે ઉપરોક્ત કલમો અને મહત્વપૂર્ણ લોન કરાર વાંચ્યા અને સમજી લીધા છે. આ મારી/અમારી હાજરીમાં ભરવામાં આવે છે. હું/અમે આ મહત્વપૂર્ણ વિગત સહિત તમામ નિયમો અને શરતોનું પાલન કરવા બંધાયેલા રહીશું. ઉપરોક્ત અને અન્ય દસ્તાવેજોમાં સમાવિષ્ટ કરાર મને/અમને સમજાય તેવી ભાષામાં જણાવવામાં આવ્યો છે અને હું/અમે વિવિધ કલમોનો સંપૂર્ણ અર્થ સમજી ગયા છીએ. ઋણ લેનારાઓએ આ કરારની સામગ્રીને ચકાસ્યા અને સમજ્યા પછી હસ્તાક્ષર કર્યા છે.

Declaration in Tamil:

எனது/எங்கள் முன்னிலையில் முழு ஒப்பந்தமும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதை நான்/நாங்கள் படித்தோம், அது தொடர்பாக /எனக்கு/எங்களுக்கு விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. நான்/நாங்கள் செய்த கடன் விண்ணப்பத்தில் நான்/நாங்கள் பூர்த்தி செய்த அனைத்து நிபந்தனைகள் மற்றும் விவரங்கள் குறித்து தான் திருப்தியடைந்த பின்னரே வங்கி இந்த ஒப்பந்தத்தில் ஒரு தரப்பினராக ஒப்புக்கொள்கிறது என்பதை நான்/நாங்கள் அறிவோம்.

Declaration in Telugu:

నా/మా సమక్షములో నింపబడిన మొత్తం అంగీకారపత్రాన్ని నేను/మేము చదువుకున్నాము / చదివి వివరించగా విన్నాము. మాచే / మాచే చేయబడిన లోన్ దరఖాస్తు లో నాచే/మాచే నింపబడిన షరతులు మరియు వివరాలను అన్నింటికీ సంబంధించి తనకు తానుగా సంతృప్తి చెందిన తర్వాత మాత్రమే ఈ అంగీకార పత్రానికి ఒక పక్షముగా ఉండడానికి బ్యాంక్ అంగీకరించిందని నాకు/మాకు అవగాహన ఉంది.

கடன் வாங்குபவரின் கையொப்பம்

ஷிபி மூலம் கையொப்பமிடப்பட்டது

வழங்கக் கோரும் படிவம்



பெறுநர்,
ஷிவாலிக் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட்
(கிளையின் பெயர்)

தேதி: _____

இடம்: _____

கடன் வாங்குபவரின் பெயர்:

பொருள்: கடன் வழங்கக் கோருதல்

அன்புள்ள ஐயா, அம்மா,

இது.....தேதியிட்ட எனது கடன் விண்ணப்பம் தொடர்பானது. கீழே கையொப்பமிட்டுள்ள நான் கீழே கொடுத்துள்ள விவரங்களின்படி எனது கடனை வழங்குமாறு இதன் மூலமாக உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்:

கடன் விவரங்கள்	
மொத்த கடன் தொகை	ரூ.
செயல்முறைக் கட்டணம் + ஜிஎஸ்டி	ரூ.
கடன் பெறுபவருக்கான நிகர தொகை	ரூ.
ஆர்டிஜிஎஸ்/ என்எஃப்ஃபிடி/ ஐஎம்பிஎஸ் நிதி பரிமாற்றம் மூலம் வழங்கப்படும் தொகையின் விவரங்கள்	
பயன்பெறுபவரின் பெயர்	
வங்கியின் பெயர்	
வங்கிக் கணக்கு எண்	
IFSC குறியீடு	
வழங்கும் தொகை	ரூ.

ஷிவாலிக் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட், கடன் வாங்குபவரிடமிருந்து கூடுதல் உறுதிப்படுத்தல் இல்லாமல் ஏதேனும் நிலுவையில் உள்ள/முன்னதான ஈஎம்ஐ/பிஈஎம்ஐ வட்டி, செயல்முறைக் கட்டணம்+ ஜிஎஸ்டி, அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட அனுமதிக்கும் விதிமுறைகள் மற்றும்/அல்லது மற்ற நிபந்தனைகளின்படி பொருந்தக்கூடிய வரிகள்/கட்டணங்கள், விலைகள் மற்றும் செலவுகள் உள்ளிட்ட மற்றக் கட்டணங்களை கடனிலிருந்து கழித்துக் கொள்ளலாம்.

கடன் பெறுபவருக்கான நிகர வழங்கும் தொகை		
வழங்கும் வகை	பயனாளியின் கணக்கு எண்	வழங்கப்பட்ட தொகை

கடன் வாங்குபவரின் கையொப்பம்

ஓடிபி மூலம் கையொப்பமிடப்பட்டது

முக்கிய உண்மை அறிக்கை					
வ. எண்.	குறிப்புகள்		விவரங்கள்		
1	வாடிக்கையாளரின் பெயர்				
2	வாடிக்கையாளர் ஐடி				
3	கடன் முன்மொழிவு / கணக்கு எண்.				
4	கடன் வகை				
5	திட்டத்தின் வகை				
6	விநியோக அட்டவணை 1) நிலைகளில் வழங்குதல் அல்லது 100% முன்பணம் 2) அது நிலை வாரியாக வழங்கப்பட்டால், தொடர்புடைய விவரங்களைக் கொண்ட கடனின் ஒப்பந்தத்தின் விதியைக் குறிப்பிடவும்		100% முன்பணம்		
7	அனுமதிக்கப்பட்ட கடன் தொகை (ரூபாயில்)				
8	வழங்கப்பட்ட நிகரத் தொகை				
9	கடன் காலம்				
10	ஆண்டு சதவீத விகிதம் (ஏபிஆர்) (%)				
11	தவணை விவரங்கள்				
தவணை வகை	ஈபிஐகளின் எண்ணிக்கை	ஈபிஐ (₹)	வழங்கும் தேதி	வழங்குதலுக்குப் பின் திருப்பிச் செலுத்துதல் தொடங்குதல் (ஈஎம்ஐயின் தொடக்க தேதி)	திருப்பிச் செலுத்தும் இறுதித் தேதி
*ஒரு மாதத்தின் உண்மையான நாட்களின் அடிப்படையில் ஈபிஐ கணக்கிடப்படும்					
12	வட்டி விகிதம் (%) மற்றும் வகை (நிலையான அல்லது மிதக்கும் அல்லது கலப்பு)				
13	மிதக்கும் வட்டி விகிதமாக இருக்கும் பட்சத்தில் கூடுதல் தகவல்				
பார்வை அளவுகோல்	அளவுகோல் விகிதம் (%) (பி)	பரவல் (%) (எஸ்)	இறுதி விகிதம் (%) ஆர் = (பி) + (எஸ்)	மீட்டமைக்கும் காலம்	பார்வையில் மாற்றத்தின் தாக்கம்
இல்லை	இல்லை	இல்லை	இல்லை	இல்லை	இல்லை
14	கட்டணம் / கட்டணங்கள்				
	ஆர்ஈ (ஏ) -க்கு வழங்கத்தக்கது		ஆர்ஈ (பி) மூலம் மூன்றாம் தரப்பினருக்கு வழங்கத்தக்கது		
	ஒரு முறை / ரிக்கரிங்		பொருந்துவதுபடி தொகை (ரூ.-ல்) அல்லது சதவீதம் (%)	ஒரு முறை / ரிக்கரிங்	பொருந்துவதுபடி தொகை (ரூ.-ல்) அல்லது சதவீதம் (%)
(I)	செயல்முறைக் கட்டணம்	ஒரு முறை		இல்லை	இல்லை
(II)	மதிப்பீட்டு கட்டணங்கள்	இல்லை	இல்லை	இல்லை	இல்லை
15	தற்செயலான கட்டணங்களின் விவரங்கள் (பொருந்துவதுபடி ரூ. அல்லது %-ல்)				
(I)	தாமதமாக பணம் செலுத்தினால் தாமதமான கட்டணம், ஏதாவது இருந்தால்		இல்லை		
	கழிவுத் திட்டங்களுக்கு		நிலுவைத் தேதியில் அல்லது அதற்கு முன் மாதாந்திர தவணை செலுத்துவதன் மூலம் கடன் பெறுபவர் தனது கடமையை நிறைவேற்றும் பட்சத்தில், அந்த குறிப்பிட்ட மாதத்திற்கான பொருந்தக்கூடிய வட்டி விகிதம், கீழே உள்ள அட்டவணையில் 'கழிவு' என்பதன் கீழாகக் குறிப்பிட்டுள்ளபடி ஆண்டுக்கு குறிப்பிட்ட சதவீதமாக குறைக்கப்படும். இருந்தாலும், கடன் பெறுபவர் உரிய தேதியில் அல்லது அதற்கு முன் பணம் செலுத்தத் தவறினால், கடன் அனுமதிக்கப்படும் போது ஆண்டுக்கு பொருந்தக்கூடிய நிலையான வட்டி விகிதம் பொருந்தும். இந்த ஏற்பாடு சரியான நேரத்தில் பணம் செலுத்துவதை ஊக்குவிக்கவும், கடன் வாங்குபவருக்கு அனுகூலமான நிதி விதிமுறைகளை உறுதி செய்யவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடன் தவணை காலாவதி ஆகிவிட்டால், மீதமுள்ள கடன் காலத்திற்கான தள்ளுபடிக்கு அவர்கள் தகுதி பெற மாட்டார்கள்.		
			கடன் தொகை வரம்பு	ஆண்டுக்கு கழிவு சதவீதம்	
			< = 75,000	6.00%	
			> 75,000 மற்றும் < = 1,25,000	6.60%	
			> 1,25,000 மற்றும் < = 2,00,000	7.80%	
			> 2,00,000 மற்றும் < = 5,00,000	9.00%	
			> 5,00,000 மற்றும் < = 10,00,000	10.80%	
			> 10,00,000 மற்றும் < = 20,00,000	11.40%	
			> 20,00,000	12.00%	
(II)	மற்ற அபராதக் கட்டணங்கள், ஏதாவது இருந்தால்		இல்லை		
(III)	முன் கூட்டியே செலுத்துதல் கட்டணங்கள், பொருத்தினால்				
(IV)	வெளியீட்டு கட்டணம்		உண்மையான பில்கள் மீது		
(V)	ஏலக் கட்டணங்கள்		உண்மையான பில்கள் மீது		
(VI)	சட்ட அறிவிப்பு கட்டணங்கள்		உண்மையான பில்கள் மீது		
(VII)	வேறு ஏதேனும் கட்டணம் (தயவுசெய்து குறிப்பிடவும்)		இல்லை		
பகுதி 2 (மற்ற தரம் சார்ந்த தகவல்)					
1	வசூல் முகவர்களை ஈடுபடுத்துவது தொடர்பான கடன் ஒப்பந்தத்தின் விதிமுறைகள்		வசூல் முகவர்களின் ஈடுபடுத்துவதற்கு தயவுசெய்து "வசூல் முகவர்களை ஈடுபடுத்தும்" விதி "15"-ஐ பார்க்கவும்		
2	கடன் ஒப்பந்தத்தின் விதிக் குறைத் தீர்க்கும் முறையை விவரிக்கிறது		குறைத் தீர்க்கும் முறைக்கு, பொது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் விதி "14" "குறைத் தீர்க்கும்" பிரிவைப் பார்க்கவும்.		
3	குறைத் தீர்க்கும் நோடல் அதிகாரியின் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் ஐடி		குறைத் தீர்க்கும் முறைக்கு, பொது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் விதி "14" "குறைத் தீர்க்கும்" பிரிவைப் பார்க்கவும்.		
4	கடன், அல்லது எதிர்காலத்தில், மற்ற ஆர்ஈகளுக்கு அல்லது ஜாமீனாக்குத்தலுக்கு மாற்றப்படுமா (ஆம்/இல்லை)		ஆம்		
5	கூடுதல் கடன் வழங்கும் ஏற்பாடுகளின் கீழ் (எ.கா., இணை-கடன்/அவுட்சோர்சிங்) கடன் வழங்கினால், பின்வரும் கூடுதல் விவரங்கள் அளிக்கப்படலாம்:				
	ஆர்ஈயின் பெயர், அதன் நிதியுதவியுடன்		பங்குதாரரின் பெயர் ஆர்ஈ அதன் விகிதத்துடன்		கலப்பு வட்டி விகிதம்
	இல்லை		இல்லை		இல்லை
6	டிஜிட்டல் கடன்களின் விஷயத்தில், பின்வரும் குறிப்பிட்ட வெளிப்பாடுகள் வழங்கப்படலாம்				
i) அமையிடப்படும்/ஆய்வு காலம், ஆர்ஈ-யின் போர்டு அங்கீகரிக்கப்பட்ட கொள்கையின்படி, கடன் வாங்குபவருக்கு கடனை முன்கூட்டியே செலுத்துவதற்கு ஏதேனும் அபராதம் விதிக்கப்பட்டு இருக்கக்கூடாது					இல்லை
ii) எவ்வாறு வசூல் முகவராகச் செயல்படுவது மற்றும் கடன் வாங்குபவரை அணுகுவதற்கான அங்கீகரிக்கப்பட்ட விவரங்கள்					இல்லை

இணைப்பு பி

சீனியர் எண்.	அளவுருக்கள்	விவரங்கள்
1	ஒப்புதல் கடன் தொகை (ரூபாய்களில்)	
2	கடன் காலம்	
அ.)	சமப்படுத்தப்படாத காலமுறை கடன்களின் விஷயத்தில், அசல் தொகையை செலுத்துவதற்கான தவணைகளின் எண்ணிக்கை	
பி.)	i.) EPI வகை	
	ii.) ஒவ்வொரு EPI-யின் தொகையும் (ரூபாயில்) *ஒரு மாதத்தில் உள்ள நாட்களின் உண்மையான எண்ணிக்கையின் அடிப்படையில் EPI கணக்கிடப்படும்.	
	iii.) EPIகளின் எண்ணிக்கை	
இ.)	மூலதன வட்டி செலுத்துவதற்கான தவணைகளின் எண்ணிக்கை, ஏதேனும் இருந்தால்	
ஈ.)	அனுமதிக்குப் பிறகு, திருப்பிச் செலுத்துதல் தொடங்குதல்	
3	வட்டி விகித வகை (நிலையான அல்லது மிதக்கும் அல்லது கலப்பு)	சரி செய்யப்பட்டது
4	வட்டி விகிதம் வட்டி விகிதம் முன்பதிவு ROI இன் படி இருக்கும். இது தள்ளுபடியைப் பொறுத்து மாறுபடும். கடன் காலத்தில் தகுதி	
5	கடனின் முழு தவணைக்காலத்திலும் வசூலிக்கப்படும் மொத்த வட்டித் தொகை ஒப்புதல் தேதியில் நிலவும் விகிதத்தின்படி (ரூபாயில்) *ஒரு குறிப்பிட்ட மாதத்தில் நாட்களின் எண்ணிக்கையைப் பொறுத்து மொத்த வட்டி மாறுபடும்.	
6	செலுத்த வேண்டிய கட்டணம்/கட்டணங்கள்	
அ.)	RE-க்கு செலுத்த வேண்டியவை	வடகிழக்கு
பி.)	RE மூலம் அனுப்பப்பட்ட மூன்றாம் தரப்பினருக்கு செலுத்த வேண்டியவை	
7	நிகர பட்டுவாடா தொகை	
8	கடன் வாங்குபவர் செலுத்த வேண்டிய மொத்தத் தொகை	
9	வருடாந்திர சதவீத விகிதம்- பயனுள்ள வருடாந்திர வட்டி விகிதம்	
10	விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி பணம் செலுத்தும் அட்டவணை	100% முன்கூட்டியே
11	தவணை மற்றும் வட்டி செலுத்த வேண்டிய கடைசி தேதி	

கடன் வாங்குபவரின் அறிவிப்பு

கீழே கையொப்பமிட்டவர்களான நான்/நாங்கள் _____, (இனி “நான்” என்பது அதன் அனைத்து இலக்கண மாறுபாடுகளுடன் அல்லது “கடன் வாங்குபவர்” என குறிப்பிடப்படுவது மற்றும் இந்த வார்த்தையில் அவர்களின் வாரிசுகள், மாற்றிப் பெறுபவர்கள், புதிதாக சேர்க்கப்படுபவர்கள் மற்றும் அனுமதிக்கப்படும் நியமனதாரர்கள் அடங்குபவர்).

- மேலே கொடுத்துள்ள விவரங்கள் எனக்கு/எங்களுக்குத் தெரிந்த வரையில் உண்மையானவை மற்றும் சரியானவை என்பதை நான் பிரதிநிதித்துவம் செய்கிறேன் மற்றும் அறிவிக்கிறேன். மேலும் அதில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் வங்கிக்கு உடனடியாகத் தெரிவிக்க நான் ஒப்புக்கொள்கிறேன். மேலே உள்ள தகவல்களில் ஏதேனும் தவறானவை அல்லது பொய்யானவை அல்லது தவறாக வழிநடத்துபவை அல்லது தவறாக சித்தரிப்பவையாக கண்டறியப்பட்டால், அதற்கு நான்/நாங்கள் பொறுப்பேற்க நேரிடும் என்று எனக்கு/எங்களுக்குத் தெரியும்.
- நான் ஒரு இந்திய குடிமகன்; மற்றும் இந்தியாவில் நிரந்தரமாக வசிப்பவன் மற்றும் இந்தியாவின் வரி விதிப்புக்கு உட்பட்டவன் ஆவேன்.
- நான் எந்தவொரு வங்கி அல்லது வேறு எந்த வங்கியின் விளம்பரதாரர் குழும நிறுவனங்களின் இயக்குனர்/புரமோட்டர்/உறுப்பினராக இல்லை. நான் வங்கியின் இயக்குநர்கள் யாருடனும் எந்த வகையிலும் தொடர்புடையவன் அல்ல.
- நான் அரசியல் ரீதியாக பிரபல நபர் அல்ல (பிஈபி) அல்லது நான் அரசியல் ரீதியாக பிரபல நபருக்கு (பிஈபி) உறவினர் அல்ல. விளக்கம் - அரசியல் ரீதியான பிரபல நபர்கள் என்பவர்கள் ஒரு வெளிநாட்டில் முக்கிய பொது வேலைகளில் இருக்கும் அல்லது ஒப்படைக்கப்பட்ட நபர்கள் ஆவர். எ.கா., மாநிலங்கள் அல்லது அரசாங்கங்களின் தலைவர்கள், மூத்த அரசியல்வாதிகள், மூத்த அரசு/நீதித்துறை/ராணுவ அதிகாரிகள், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் மூத்த நிர்வாகிகள், முக்கியமானவர்கள் அரசியல் கட்சி அதிகாரிகள் முதலானோர் ஆவர்.
- நான் எஃப்ஐ, ஆர்சிடி, டிஎஸ்ஏ மற்றும் வசூல் முகமையின் ஊழியர் அல்ல என்று இதன் மூலம் அறிவிக்கிறேன்.
- மதிப்பீட்டாளருடன் எனக்கு எந்த வகையிலும் தொடர்பில்லை என்று இதன் மூலம் அறிவிக்கிறேன்.
- நான் திவால் நிலைக்கான விண்ணப்பம் எதையும் சமர்ப்பிக்கவில்லை, திவாலானதாக அறிவிக்கப்படவில்லை அல்லது எனக்கு எதிராக எந்தவொரு திவாலாகுதல்/திவால் நடவடிக்கையும் தொடங்கப்படவில்லை.
- இந்த விண்ணப்பத்தில் நான் அளித்த தகவல் உண்மையானவை மற்றும் சரியானவை.
- எந்தவொரு வங்கிக்கும் அல்லது கடன் வழங்கும் நிறுவனத்திற்கும் வேறு ஏதேனும் கடன் வட்டி அல்லது வேறு எந்தத் தொகையையும் நான் திருப்பிச் செலுத்தத் தவறவில்லை. மேலும் எனது பெயர், ரிசர்வ் வங்கியின் (“ஆர்பிஐ”) கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் பட்டியல் மற்றும் எக்ஸ்போர்ட் அண்ட் கிரெடிட் காரண்ட்டீசு கார்ப்ரேஷன் (“ஈசிஐசி”) எச்சரிக்கை பட்டியல் அல்லது ஏதேனும் பட்டியல்/ பணமோசடி தடுப்பு அல்லது பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை எதிர்த்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்புகள் அல்லது பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலால் வெளியிடப்பட்ட தடைப் பட்டியல்களில் இடம்பெறவில்லை;
- நான், தங்க ஆபரணங்கள்/நகைகள் மற்றும் இதரப் பொருட்களுக்கு (“அடகு வைத்த பொருட்கள்”) உண்மையான மற்றும் சட்டப்பூர்வமான உரிமையாளர் ஆவேன்.
- நான் மேலே கொடுத்துள்ள முகவரியில் வசித்து வருகிறேன். இந்த முகவரி எல்லா தகவல் தொடர்புகளுக்கான முகவரியாகும். மேலும் எனது முகவரியில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், உடனடியாக ஷிவாலிக் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட்-க்கு தெரிவிப்பேன்.
- இந்த விண்ணப்பப் படிவத்தின் கீழாகக் வேண்டப்படும் கடனுக்குப் பொருந்தும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படித்துப் புரிந்து கொண்டதை நான் உறுதிப்படுத்துகிறேன்.
- கடனை அனுமதிப்பதும் அதன் கீழ் வழங்குவதும் வங்கியின் தனிப்பட்ட விவேகத்தின் பேரில் உள்ளது என்பதையும், விண்ணப்பத்தை நிராகரிப்பதற்கான உரிமையை வங்கி தக்க வைத்துள்ளது என்பதையும், அத்தகைய நிராகரிப்பு அல்லது அத்தகைய நிராகரிப்பை எனக்குத் தெரிவிப்பதில் ஏற்படும் ஏதேனும் தாமதத்திற்கு வங்கி எந்த வகையிலும் பொறுப்பேற்காது என்பதையும் நான் புரிந்துகொள்கிறேன். இந்த விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களைத் தக்கவைத்துக்கொள்ள வங்கிக்கு உரிமை உண்டு என்பதை நான் புரிந்துகொள்கிறேன் மற்றும் ஒப்புக்கொள்கிறேன்.
- வழங்கப்பட்ட தகவல்களில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக வங்கிக்கு தெரிவிப்பேன். வங்கி மற்றும்/அல்லது அதன் முகவர்களுக்குத் தேவைப்படக்கூடிய மேலதிக தகவல்கள்/ஆவணங்களை வழங்க நான் மேலும் உறுதியளிக்கிறேன்.
- இந்திய தனித்துவ அடையாள ஆணையம், கிரெடிட் இன்ஃப்ரமேஷன் பீரோ ஆஃப் இந்தியா லிமிடெட் மற்றும் இதர நிறுவனங்கள் உட்பட மூன்றாம் தரப்பினரிடமிருந்து எனது கேஷ்சி மற்றும் கிரெடிட் தொடர்பான தகவல்கள்/ஆவணங்களைப் பெற வங்கிக்கு அத்தகைய மூன்றாம் தரப்பினர் (தேவைக்கேற்ப) அளிக்கும் ஒப்புதலுக்கு நான் சம்மதிக்கிறேன்/ஒப்புக்கொள்கிறேன். மேலும் வங்கி, சுயமாகவோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனது நபர்கள் மூலமாகவோ, கொடுக்கப்பட்ட எந்தத் தகவலையும் சரிபார்த்து, கடன் குறிப்புகள், வேலைவாய்ப்பு விவரங்களைச் சரிபார்த்து, கேஷ்சி தொடர்பான ஆவணங்கள் அல்லது கடன் அறிக்கைகளைப் பெற்று, எனது உண்மைத் தன்மை மற்றும்/அல்லது கடன் தகுதியை அவ்வப்போது கண்டறியலாம். வங்கி தன் துணை நிறுவனங்கள், ஒழுங்குமுறை அமைப்புகள், அரசு மற்றும் கடன் முகமைகள் மற்றும் தேவைப்படும் மற்ற அதிகாரங்களுடன் தகவல்களை பரிமாறிக்கொள்வதற்கும் பகிர்வதற்கும் எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. ஒன்றுக்கு மேற்பட்ட கடன் பெற்றவர்கள்(கள்) இருந்தால், ஒவ்வொருமும் கூட்டாக மற்றும் பலவிதமாக கடனின் கீழாகப் பணம் செலுத்துவதற்குப் பொறுப்பாவார்கள். ஏற்கனவே வங்கியில் சமர்ப்பித்தபடி எனது கேஷ்சி தகவலில் எந்த மாற்றமும் இல்லை என்று நான் உறுதியளிக்கிறேன். இது டாப்-அப்-க்கு மட்டுமே பொருந்தும்.

16. இந்த விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட்டுள்ளபடி, அவ்வப்போது எனது/எங்கள் மொபைல் எண்ணில் எனது/எங்கள் விண்ணப்ப நிலை, கணக்கு செயல்பாடு, சேவை அழைப்புகள் (சேகரிப்புகள், ஆலோசனைகள் மற்றும் கல்வித் தகவல் செய்திகள் உட்பட), ஒழுங்குமுறை புதுப்பித்தல்கள் மற்றும் திட்டப் பயன்பாட்டு செய்திகள்/அழைப்புகள் ஆகியவற்றுடன் தொடர்புடைய எஸ்எம்எஸ் விழிப்பூட்டல்கள்/ மின்னஞ்சல்கள்/ தொலைபேசி அழைப்புகளைப் பெற நான் ஒப்புக்கொள்கிறேன்.
17. வங்கி/பிசி ஆல் நியமிக்கப்படும் ஒரு சுதந்திரமான மதிப்பீட்டாளர் அடகு வைத்த தங்க நகைகளை மதிப்பீடு செய்ய வேண்டும். வழங்கப்படும் மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தங்க நகைகளின் மதிப்பின் அடிப்படையில் கடன் தொகையை வங்கி தீர்மானிக்கும். அத்தகைய மதிப்பு அவ்வப்போது தங்க நகையின் சந்தை விலைக்கு உட்பட்டதாக இருக்கும். கடனின் தொகை எனக்கு/எங்களுக்கு அனுமதி கடிதம் மூலமாகவும் மற்றும் கீழாகத் தெரிவிக்கப்படும். அனுமதி கடிதத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பதற்கு நான்/நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.
18. வங்கிக்கு நான் செலுத்த வேண்டியதாகச் சொல்லப்படும் நிலுவைத் தொகைகளை நான் முழுமையாக வங்கிக்குச் செலுத்தினால் மட்டுமே நான் வங்கியில் ஈடுவைத்துள்ள தங்க நகைகள் மற்றும் வேறு எந்த ஜாமீனும் விடுவிக்கப்படும். ஈடு வைத்த தங்க நகைகளின் மதிப்பு, அவ்வப்போது பொருந்துவதுபடி வங்கிக்குத் தேவையான வரம்பை விடக் குறையும் பட்சத்தில், தவறுதல் நிகழ்வை அறிவிக்கும் உரிமைக்கு பாதகமின்றி / அல்லது ஈடுவைத்துள்ள தங்கத்தை விற்கும் உரிமை மற்றும்/அல்லது இங்கே அல்லது சட்டத்தின் கீழ் வங்கியிடம் கிடைக்கும் வேறு எந்த உரிமையை அல்லது நிவாரணத்தைப் பயன்படுத்துதல், அது தொடர்பாக வங்கியிடமிருந்து அறிவிப்பு வந்த 7 (ஏழு) நாட்களுக்குள், வங்கியின் சொந்த விவேகத்தின்படி, நான்/நாங்கள் வங்கியில், அத்தகைய கூடுதல் ஜாமீனை செலுத்தவோம். வங்கியாளர்கள் என்ற முறையில் சட்டப்படி வங்கிக்கு உரிமையளிக்கும் எந்தவொரு பொது உரிமை அல்லது ஒத்த உரிமைக்கும் கூடுதலாக, வங்கி எந்த நேரத்திலும் எனக்கு/எங்களுக்கு முன்னறிவிப்பின்றி எனது/எங்களது கணக்குகள் மற்றும் கடன்கள் அனைத்தையும் ஒன்றிணைக்கலாம் அல்லது ஒருங்கிணைக்கலாம். மேலும் வங்கி, அத்தகைய கடன்கள் உண்மையான அல்லது தற்செயலான, முதன்மை அல்லது இணையான மற்றும் பல அல்லது கூட்டாக இருந்தாலும், வேறு ஏதாவது கணக்கு அல்லது வேறு ஏதாவது ஒன்றைப் பொறுத்த வரை வங்கிக்கான எனது/ எங்களது கடன்களுக்குச் செலுத்துவதற்காக அல்லது அத்தகைய கணக்குகளில் ஏதாவது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றில் வரவு வைக்க ஏதாவது ஒரு தொகை அல்லது தொகையை ஒதுக்கி வைக்கலாம் அல்லது மாற்றலாம்.
19. உண்மையானவை அடிப்படையில் முத்திரைத் தீர்வை மற்றும் சட்டச் செலவுகள் உட்பட அனைத்துச் செலவுகள், கட்டணங்கள் மற்றும் செலவினங்கள் மற்றும் கடன் தொடர்பான மற்றும்/அல்லது விளைவாக உருவாக்கப்படும் ஆவணங்களால் ஏற்படும் மற்றும் உருவாக்கிய ஜாமீனை அமலாக்க முயற்சித்தபடியான எல்லாச் செலவுகளுக்கும் நான் பணம் செலுத்துவேன். தங்க நகைக் கடனுக்காக, வங்கியில் வைத்திருக்கும் எனது/எங்கள் கணக்கை(களை) டெபிட்/கிரெடிட் செய்ய/கிரெடிட் செய்ய நான்/நாங்கள் உங்களுக்கு அங்கீகாரம் அளிக்கிறோம்.
20. ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, கணக்குகளை என்பிஏ என வகைப்படுத்துவது கடன் வாங்குபவர் வாரியாக மேற்கொள்ளப்படுகிறது மற்றும் கடன் வாரியாக அல்ல என்பதை ஒப்புக்கொள்கிறேன். எனவே வங்கியிலிருந்து பெறப்படும் ஏதேனும் கடனுக்காக கடன் வாங்கியவர் நிலுவைத் தொகையை செலுத்தாத பட்சத்தில் அதைக் குறிப்பிடலாம். இதன் விளைவாக, வங்கியில் கடன் வாங்குபவரின் மற்ற எல்லாக் கடன் கணக்குகளும் என்பிஏ என வகைப்படுத்தப்பட வேண்டும் மற்றும் ஆர்பிஐ வழங்கிய வழிகாட்டுதல்களின்படி என்பிஏ என வகைப்படுத்தப்படும். மேலும், அதே கடன் வாங்குபவர் வங்கியிலிருந்து பெற்றுள்ள அத்தகைய கணக்குகளில் வழக்கமாக/திருப்பிப் பணம் செலுத்துவதைப் பொருட்படுத்தாமல் இது போன்ற எல்லாக் கடன்கள்/வசதிகளையும் திரும்பப் பெற வங்கிக்கு உரிமை உண்டு.
21. கடனைப் புதுப்பித்தல் மற்றும் அதிகரித்தல்: கடன் வாங்குபவரின் வேண்டுகோளின்படி, வங்கி பரிந்துரைக்கும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், வட்டி, கட்டணம் மற்றும் கட்டணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் கடனை புதுப்பிக்கலாம்/ அதிகரிக்கலாம் மற்றும் இது வங்கியில் தங்கத்தை தொடர்ச்சியாக அடகு வைத்திருப்பதற்கு உட்பட்டது.
22. மற்றும் ஷிவாலிக் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட்டை அங்கீகரிக்கவும் மற்றும்/ அல்லது மேற்கூறிய நோக்கத்திற்காக அதன் முகவர்கள், ஷிவாலிக் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட் மற்றும்/ அல்லது அதன் முகவர்கள் ஷிவாலிக் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட் வழங்கும் பல்வேறுத் திட்டங்கள், சலுகைகள் மற்றும் சேவைகள் பற்றிய தகவல்களை எனக்கு/எங்களுக்கு வழங்குவதில் எனக்கு/எங்களுக்கு ஆட்சேபனை இல்லை (தொலைபேசி அழைப்புகள், எஸ்எம்எஸ்கள்/ மின்னஞ்சல்கள், கடிதங்கள் போன்றவை உட்பட). 'இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தால்' வகுக்கப்பட்ட "தேசிய அழைப்புப் பதிவேட்டில்" குறிப்பிடப்பட்டுள்ள கோரப்படாத தகவல்தொடர்புத் தொடர்பான சட்டங்கள், எனக்கு அத்தகைய தகவல்/தொடர்புகளுக்குப் பொருந்தாது என்பதை உறுதிப்படுத்துகிறேன்.
23. கடனை எந்தவொரு சட்ட விரோதமான அல்லது சட்ட விரோதமான நடவடிக்கைகளுக்காகவோ அல்லது ஊக நோக்கத்திற்காகவோ பயன்படுத்தக்கூடாது.
24. (முதன்மைத் தங்கம், தங்கக் கட்டிகள், தங்க ஆபரணங்கள்/நகைகள், தங்க நாணயங்கள், தங்கப் பரிவர்த்தனை வர்த்தக நிதிகளின் யூனிட்கள் (ஈடிஎஃப்) மற்றும் தங்க பரஸ்பர நிதிகள் யூனிட்கள் உட்பட) தங்கம் வாங்க, சிறு சேமிப்பு திட்டங்களை (கேவிபி மற்றும் என்எஸ்சி உட்பட) வாங்க அல்லது ஏதேனும் சட்டவிரோத அல்லது சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் அல்லது யூக நோக்கத்திற்காக நான் கடன் தொகையைப் பயன்படுத்த மாட்டேன் மற்றும் கடன் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கத்திற்காக கடன் தொகையைப் பயன்படுத்த வேண்டும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன் மற்றும் ஒப்புக்கொள்கிறேன்.
25. அத்தகைய சரிபார்த்தலுக்கு உத்தரவாதம் அளிக்கப்படும்போதெல்லாம், வங்கியின் ஊழியர்/ஆடிட்டர்கள், வங்கி வகுத்துள்ள நிலையான மதிப்பீட்டு முறைகளைப் பின்பற்றி, மொத்த ஜாமீனாக வழங்கப்படும் நகைகளின் சுத்தத்தை சரிபார்க்க உரிமை உள்ளது.
26. வங்கி தனது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களால், அதாவது தீ, வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கை பேரிடர்களால் அடகு வைக்கப்பட்ட நகைகளுக்கு ஏற்படும் இழப்பு/சேதங்களுக்கு வங்கி பொறுப்பேற்காது. அதுபோன்ற நிகழ்வுகளில் கடன் பெறுபவர், வங்கி இழப்பீட்டிற்கான காப்பீட்டுத் தீர்வை பெற்றால் மற்றும் பெறும்போது அதனை பெற்றுக் கொள்வார்.நிலையான மதிப்பீட்டு முறைகளைப் பின்பற்றி, மொத்த ஜாமீனாக வழங்கப்படும் நகைகளின் சுத்தத்தை சரிபார்க்க உரிமை உள்ளது.

27. நான்/நாங்கள், சிவாலிக் சிறு நிதி வங்கி லிமிடெட்/மற்ற வங்கியின் இயக்குநர்/சிவாலிக் சிறு நிதி வங்கி லிமிடெட்டின் மூத்த அதிகாரியின் நெருங்கிய உறவினர் அல்ல. வரையறை: நெருங்கிய உறவினர் என்றால் - வாழ்க்கைத் துணை, தந்தை, தாய் (மாற்றாந்தாய் உட்பட), மகன் (மாற்றாந்தாய் உட்பட), மகளின் மனைவி, மகள். (வளர்ப்பு மகள் உட்பட), மகளின் கணவர், சகோதரர் (வளர்ப்பு சகோதரர் உட்பட), சகோதரனின் மனைவி, சகோதரி (வளர்ப்பு சகோதரி உட்பட), சகோதரியின் கணவர், வாழ்க்கைத் துணையின் சகோதரர் (வளர்ப்பு சகோதரர் உட்பட), வாழ்க்கைத் துணையின் சகோதரி (வளர்ப்பு சகோதரி உட்பட).
28. நான் சிவாலிக் சிறு நிதி வங்கி லிமிடெட்டின் மூத்த அதிகாரி அல்ல.

உடைந்த தங்க ஆபரணங்கள்/ நகைகளை அடகு வைப்பது குறித்த அறிவிப்பு

நான்/நாங்கள், வங்கியிடமிருந்து கடன் பெறுவதற்காக கொடுத்துள்ள தங்க ஆபரணங்கள்/ நகைகள் உடைந்த நிலையில் உள்ளன என்பதை இதன் மூலம் அறிவிக்கிறேன் மற்றும் உறுதிசெய்கிறேன் மற்றும் அதை வங்கி ஏற்கும்படி கேட்டுக்கொள்கிறேன். எதிர்காலத்தில் மேற்கொண்டு இந்த நகை/களில் ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அதற்கு வங்கி பொறுப்பாகாது என்று மேலும் அறிவிக்கிறேன்.

உடைந்த தங்க ஆபரணங்கள்/நகைகள்.

1. 2. 3.

தங்கக் கடனுக்கான கருப்பு மணிகள் கொண்ட சங்கிலியை சமர்ப்பிப்பதற்கான அறிவிப்பு

கருப்பு மணிகள் மற்றும் இதர நகைகளுடன் சங்கிலி மீது தங்கக் கடனைப் பெற்றுள்ளேன் என்பதையும், அது எனது ஒப்புதலுடன் சமர்ப்பிக்கப்பட்டதையும் இதன் மூலம் நான்/நாங்கள் உறுதிசெய்கிறோம். நீட்டிக்கப்பட்ட கடனில் திருப்பிச் செலுத்துவதில் ஏதேனும் தவறுதல் ஏற்பட்டால், குறிப்பிட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி தங்க ஆபரணங்கள்/ நகைகளுடன் கருப்பு மணிகள் கொண்ட சங்கிலியை ஏலம் விடுவதற்கு வங்கிக்கு அங்கீகாரம் அளிக்கிறேன். அதற்கு எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை.

எம்எஸ்எம்ஈ அறிவிப்பு (எம்எஸ்எம்ஈ கடன்களுக்கு பொருந்தும்)

மெஸர்ஸ் _____-ன் உரிமையாளர் /தனிநபரான
 நான்/நாங்கள், மெஸர்ஸ் _____உற்பத்தி/வர்த்தகம்/ சேவைகளின்
 தொழிலில் ஈடுபட்டுள்ளது என்று அறிவிக்கிறோம் _____

தொழிலை நடத்த பயன்படுத்தப்படும் ஆலை மற்றும் இயந்திரங்கள் / உபகரணங்களின் அசல் செலவு / முதலீடு (மொத்த தொகுதி) (தோராயமாக) _____ஆகும். பிஎஸ்எல் வகைப்படுத்தலுக்கான வங்கியின் உத்தரவின் பேரில் எனது தொழிலின் விற்றுமுதல் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

உதயம் பதிவுக்கான ஒப்புதல் (பொருந்தினால்)

இந்திய அரசாங்கத்தின் எம்எஸ்எம்ஈ அமைச்சகத்தில் பதிவு செய்வது, குறு தொழில் நிறுவனங்கள் வங்கிக் கடன் மற்றும் வேறு அரசாங்கச் சேவைகளைப் பெற உதவலாம். உதயம் உதவி இணையதளம் (www.udyamassist.gov.in) மூலமாக குறு தொழில் வாடிக்கையாளர்களின் அடிப்படை விவரங்களைப் பகிர்வதன் மூலம் உதயம் பதிவு எண்ணைப் பெறுவதற்கு வங்கி உதவக் கூடிய ஒரு விசேஷ செயல்முறையை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது.

உதயம் பதிவைப் பெறுவதற்கு தேவையான தகவல்களை பகிர்ந்துகொள்ள ஷிவாலிக் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்கிற்கு நான்/நாங்கள் ஒப்புதல் அளிக்கிறோம்.

கடன் வாங்குபவரின் பெயர்:

விவசாயியின் அறிவிப்பு (விவசாயம் அல்லாத கடன்களுக்குப் பொருந்தாது)

நான் _____ ஏக்கர் அளவுள்ள நிலத்தில் விவசாயம் செய்யும் ஒரு விவசாயி/பங்குதாரர்/குத்தகைதாரர் என்று இதன் மூலம் நான்/நாங்கள் அறிவிக்கிறோம். பெறப்படும் கடன் தொகை கீழே குறிப்பிட்டுள்ளபடி விவசாயம் மற்றும் அது சார்ந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் என்பதை உறுதி செய்கிறேன்.

நிதியின் நோக்கம்: விவசாயம் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள்

மேலே உள்ள தகவல் சரியானது என்று நான்/ நாங்கள் அறிவிக்கிறோம்.

கடன் வாங்குபவரின் கையொப்பம்

ஓடிபி மூலம் கையொப்பமிடப்பட்டது

பிற்சேர்க்கை இதில் சம்பந்தப்பட்ட யாருக்கும்

இது எனக்கு/எங்களுக்கு _____ தேதியிட்ட அனுமதிக்கடிதம் கிரெடிட் கடனைப் பற்றி கீழே குறிப்பிடப்பட்டுள்ள கணக்குகளின் நடத்தையின் கீழான நிலுவைத் தொகைகள், நிலுவைத் தேதிகள் மற்றும் எங்கள் கடன் பெறுபவர்களின் கணக்குகளை எஸ்எம்ஏ/என்பிஏ என வகைப்படுத்துதல் தொடர்பான கருத்துகளை நான்/நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம் என்பதை உறுதிப்படுத்துவதற்கானது.

விளக்கங்கள்:

நிலுவைகள்:

கடன் அனுமதிக்கப்பட்ட விதிமுறைகளின்படி நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் அசல்/வட்டி/கடன் கணக்கில் விதிக்கப்படும் ஏதாவது கட்டணங்களைச் செலுத்த வேண்டும்.

தாமதமான தவணை:

கடன் கணக்கில் விதிக்கப்படும் அசல்/வட்டி/ஏதேனும் கட்டணங்கள் செலுத்தப்பட வேண்டியவை, ஆனால் கடன் அனுமதிக்கான விதிமுறைகளின்படி நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் செலுத்தப்படவில்லை. வேறு வகையில் சொல்வதானால், எந்தவொரு கடனுக்காகவும் வங்கிக்கு செலுத்த வேண்டிய எந்தத் தொகையும் வங்கியால் நிர்ணயிக்கப்பட்ட நிலுவைத் தேதியில் செலுத்தப்படாவிட்டால், அது 'தாமதமான தவணை' என்று பொருள்படும்.

கடன் பெறுபவர், கணக்கில் பணம் செலுத்துவதைப் பொறுத்தவரை 'ஃபர்ஸ்ட் இன் ஃபர்ஸ்ட் அவுட்' (எஃப்ஐஎஃப்ஓ) கொள்கை சார்ந்தது:

எஃப்ஐஎஃப்ஓ-ன் கொள்கையின்படி அதாவது, எஸ்எம்ஏ/என்பிஏ நிலையைத் தீர்மானிப்பதற்கான காலதாமதமான நாட்களின் எண்ணிக்கையை வரவழைக்க, 'முதலில் வருவது, முதலில் செல்லும்' என்ற கணக்கியல் முறை பொருத்தமானது. எஃப்ஐஎஃப்ஓ கொள்கையானது கடன் கணக்கில் உள்ள பழைய நிலுவைத் தொகையை முதலில் செலுத்த வேண்டும் என்று கருதுகிறது. எஃப்ஐஎஃப்ஓ முறை என்பது கடன் பெறுபவர் முதலில் செலுத்த வேண்டியதை முதலில் செலுத்த வேண்டும் என்பதாகும். எடுத்துக்காட்டாக, ஏதேனும் கடன் கணக்கில் 01.02.2021 தேதியின்படி நிலுவைத் தொகை எதுவும் இல்லை மற்றும் அசல் தவணை/வட்டி/கட்டணங்களுக்காக ரூ.எக்ஸ் செலுத்த வேண்டியுள்ளது. ஆனால் 01.02.2021 அன்று அல்லது அதற்குப் பிறகு கடன் கணக்கில் வரவு வைக்கப்படும் எந்தவொரு தொகையும் 01.02.2021 அன்று நிலுவையில் உள்ள நிலுவைத் தொகையை வசூலிக்கப் பயன்படுத்தப்படும்.

பிப்ரவரி மாதத்தில் நிலுவைத் தொகைகள் எதுவும் செலுத்தப்படவில்லை/அல்லது பகுதியளவு பணம் (ரூ. ஓய்) செலுத்தப்பட்டிருந்தால், 01.03.2021 அன்று நிலுவையில் உள்ள தொகை ரூ.எக்ஸ்-ஓய் ஆக இருக்கும். கூடுதலாக, 01.03.2021 அன்று ரூ.இஸ்ட் தொகை செலுத்த வேண்டியதாக உள்ளது. இப்போது, 01.03.2021 அன்று அல்லது அதற்குப் பிறகு கணக்கில் செலுத்தப்படும் எந்தவொரு கட்டணமும் / பகுதியாக செலுத்தப்பட்டால், 01.02.2021 அன்று செலுத்த வேண்டிய பகுதி தவணையை வசூலிக்க முதலில் பயன்படுத்தப்படும் (ரூ. எக்ஸ் - ரூ. ஓய்). ரூ.எக்ஸ்-ரூ.ஓய்-ஐ விட அதிகமாக வசூலிக்கப்பட்டால், 01.02.2021-ன் நிலுவைத் தொகையை வசூலித்த பிறகு, மீதமுள்ள தொகை 01.03.2021-ன் நிலுவைத் தொகைக்கானதாகக் கருதப்படும்.

பழைய நிலுவைத் தொகைகளின் வயது:

பழைய நிலுவைத் தொகைகளின் வயது என்பது, பழைய பணம் செலுத்த வேண்டிய நாளிலிருந்து கணக்கிடப்படும் மற்றும் அது தொடர்ந்து செலுத்தப்படாமல் இருக்கிறது என்பதைக் குறிக்கும். மேற்கூறிய விளக்கப்படத்தில், பிப்ரவரி 1, 2021 தொடர்பான நிலுவைத் தொகைகள் 01.03.2021 வரை செலுத்தப்படாமல் இருந்தால், பழைய நிலுவைத் தொகையின் வயது 02.03.2021 அன்று 29 நாட்களாகக் கணக்கிடப்படுகிறது

செயல்படாத சொத்து (என்பிஏ):

காலக் கடனைப் பொறுத்த வரையில், ஒரு கடன் அல்லது முன்பணத்தில் வட்டி மற்றும்/அல்லது அசல் தவணைத் தொகை 90 நாட்களுக்கு மேல் செலுத்தப்படாமல் உள்ளது என்றால் அது செயல்படாத சொத்து (என்பிஏ) என்று பொருளாகும்.

சிறப்புக் குறிப்புக் கணக்கு (எஸ்எம்ஏ) மற்றும் செயல்படாத சொத்து (என்பிஏ) என வகைப்படுத்துதல்:

கடன் வழங்கும் நிறுவனங்கள், கடன் கணக்குகளில் உள்ள தொடக்க அழுத்தத்தை, இயல்புநிலையில் உடனடியாக, சிறப்புக் குறிப்புக் கணக்குகள் (எஸ்எம்ஏ) என வகைப்படுத்துவதன் மூலம், எஸ்எம்ஏ/என்பிஏ வகையின் வகைப்பாட்டின் அடிப்படை பின்வருமாறு இருக்கும்:

கால கடன்களின் தன்மையிலான கடன்கள்	
எஸ்எம்ஏ துணை வகைகள்	வகைப்பாட்டிற்கான அடிப்படை - அசல் அல்லது வட்டி செலுத்துதல் அல்லது வேறு ஏதேனும் தொகை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ காலதாமதமானது
எஸ்எம்ஏ 0	30 நாட்கள் வரை
எஸ்எம்ஏ 1	30 நாட்களுக்கு மேல் மற்றும் 60 நாட்கள் வரை
எஸ்எம்ஏ 2	60 நாட்களுக்கு மேல் மற்றும் 90 நாட்கள் வரை
என்பிஏ	90 நாட்களுக்கு மேல்

தாமதம்/நிலுவைத் தொகையைச் செலுத்தாததன் அடிப்படையில் ஒரு கணக்கை எஸ்எம்ஏ வகையிலிருந்து என்பிஏ வகைக்கு மாற்றுவது மற்றும் அதைத் தொடர்ந்து நான் முடிவில் நிலையான வகைக்கு மேம்படுத்துவதற்கான எடுத்துக்காட்டு நகர்வு:

காலக் கடன்களின் தன்மையிலான கடன்கள்

தவணை செலுத்த வேண்டிய தேதி	பணம் செலுத்திய தேதி	பணம் செலுத்துவது உள்ளடக்குகிறது	மிகப்பழைய தவணைகளின் காலம் நாட்களில்	SMA / NPA வகைப்படுத்துதல்	தேதியிலிருந்து SMA / SMA பிரிவு தேதி	NPA வகைப்ப- டுத்துதல்	NPA தேதி
01.01.2022	01.01.2022	01.01.2022 வரையான முழுத் தவணைகள்	0	இல்லை	என்ஏ	என்ஏ	என்ஏ
01.02.2022	01.02.2022	01.02.2022 அன்று பகுதியாக செலுத்திய தவணைகள்	1	எஸ்எம்ஏ-0	01.02.2022	என்ஏ	என்ஏ
01.02.2022	02.02.2022	01.02.2022 அன்று பகுதியாக செலுத்திய தவணைகள்	2	எஸ்எம்ஏ-0	01.02.2022	என்ஏ	என்ஏ
01.03.2022		EOD 01.03.2022-ல் 01.02.2022-ன் தவணைகள் முழுவதுமாக செலுத்தப்படவில்லை, 01.03.2022 தவணையும் நிலுவையாக உள்ளது.	29	எஸ்எம்ஏ-0	01.02.2022	என்ஏ	என்ஏ
		EOD 01.03.2022-ல் 01.02.2022-ன் தவணைகள் முழுவதுமாக செலுத்தப்பட்டன, 01.03.2022-ன் தவணை செலுத்தப்படவில்லை.	1	எஸ்எம்ஏ-0	01.03.2022	என்ஏ	என்ஏ
		EOD 03.03.2022-ல் 01.02.2022 மற்றும் 01.03.2022-ன் முழுத் தவணைகள் செலுத்தப்படவில்லை	31	எஸ்எம்ஏ-1	01.02.2022/ 03.03.2022	என்ஏ	என்ஏ
		EOD 01.03.2022-ல் 01.02.2022-ன் தவணைகள் முழுமையாக செலுத்தப்பட்டன, 01.03.2022-ன் தவணைகள் முழுமையாகச் செலுத்தப்படவில்லை	1	எஸ்எம்ஏ-0	01.03.2022	என்ஏ	என்ஏ
01.04.2022		EOD 01.04.2022-ல் 01.02.2022, 01.03.2022-ன் தவணைகள் செலுத்தப்படவில்லை மற்றும் 01.04.2022 அன்று செலுத்த வேண்டிய தொகை	60	எஸ்எம்ஏ-1	01.02.2022/ 03.03.2022	என்ஏ	என்ஏ
		EOD 02.04.2022-ல் 01.04.2022 வரை 01.02.2022-ன் தவணைகள் செலுத்தப்படவில்லை	61	எஸ்எம்ஏ-2	01.02.2022/ 02.04.2022	என்ஏ	என்ஏ
01.05.2022		EOD 01.05.2022-ல் 01.05.2022 வரை 01.02.2022-ன் தவணைகள் செலுத்தப்படவில்லை	90	எஸ்எம்ஏ-2	01.02.2022/ 02.04.2022	என்ஏ	என்ஏ
		EOD 02.05.2022-ல் 01.05.2022 வரை 01.02.2022-ன் தவணைகள் செலுத்தப்படவில்லை	91	என்பிஏ	என்ஏ	என்பிஏ	02-05-2022

01.06.2022	01.06.2022	01.06.2022 EODயில் 01.02.2022-ன் முழுவதும் செலுத்திய தவணைகள்	93	என்பிஏ	என்ஏ	என்பிஏ	02.05.2022
01.07.2022	01.07.2022	EOD 01.07.2022-ல் 01.03.2022 மற்றும் 01.04.2022-ன் தவணைகள் முழுவதும் செலுத்தப்பட்டன	62	என்பிஏ	என்ஏ	என்பிஏ	02.05.2022
01.08.2022	01.08.2022	EOD 01.08.2022-ல் 01.05.2022 மற்றும் 01.06.2022-ன் தவணைகள் முழுவதும் செலுத்தப்பட்டன	32	என்பிஏ	என்ஏ	என்பிஏ	02.05.2022
01.09.2022	01.09.2022	EOD 01.09.2022-ல் 01.07.2022 மற்றும் 01.08.2022-ன் தவணைகள் முழுவதும் செலுத்தப்பட்டன	1	என்பிஏ	என்ஏ	என்பிஏ	02.05.2022
01.10.2022	01.10.2022	0	1	நிலுவை தவணைகள் இல்லாத வழக்கமான கணக்கு	என்ஏ	என்பிஏ	01.10.2022 லிருந்து எஸ்டிடி

மேற்கூறிய சில எடுத்துக்காட்டுகள் விளக்கிக் கூறுவதற்கானவை மற்றும் பொதுவான சூழ்நிலைகளை உள்ளடக்கிய தன்மையில் முழுமையானவை அல்ல மற்றும் மேலே குறிப்பிடப்பட்ட விஷயங்களில் ஆர்பிஐ வழங்கும் ஐஆர்ஏசிபி விதிமுறைகள் மற்றும் விளக்கங்களே மேலோங்கி நிற்கும் என்பதையும் நான்/நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

அனுப்புனர்: திரு/குமாரி/மெஸர்ஸ்:

(கடன் பெறுவோரின் பெயர் மற்றும் முகவரிகள்)

கடன் வாங்குபவரின் கையொப்பம்

ஓடிபி மூலம் கையொப்பமிடப்பட்டது

தேதி: _____

இடம்: _____



கிளை மேலாளர்


ஷிவாலிக் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட்

கிளை-

அன்புள்ள ஐயா,

தங்க நகைகள்/நகைகளை ஆய்வு செய்து மதிப்பீடு செய்துள்ளோம். கீழே உள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி தங்க நகைகள்/நகைகளின் தூய்மை மற்றும் எடையை இதன் மூலம் சான்றளிக்கவும்:

[illegible]



- மேலே குறிப்பிட்ட தங்க நகையை நான் சோதனை செய்தேன்.
- அவை தங்கத்தால் செய்யப்பட்டவை, அவற்றின் மொத்த எடை, நிகர எடை மற்றும் மதிப்பீட்டு மதிப்பு அட்டவணையில் கொடுக்கப்பட்ட அளவிலானதாகும். மேற்கண்ட மதிப்பீட்டிற்கு நான் உத்தரவாதம் தருகிறேன்.



நஷா FWC 112
ஊழியர் குறியீடு மற்றும் மதிப்பீட்டாளரின்
கையொப்பம், 2 ஸ்டாம்ப் உடன்

கடன்கள் காலக் கடன்கள் தன்மையிலானவை						
ஜாமீன் மதிப்பு	கடன் முதல் மதிப்பு விகிதம்	கடன் தகுதி	அனுமதிக்கப்பட்ட தொகை	பயன்படுத்திய ஆர்ஓஐ	அங்கீகரித்த தள்ளுபடி	வழங்கப்பட்ட ஆர்ஓஐ
ரூ.						

ஒடிபி மூலம் கையொப்பமிடப்பட்டது